

செந்தமிழ்.

தொகுதி २२.] ருதிரோற்காரி வெஸு தைமீ.

[பகுதி ८.

Vol. XXII. January-February-1924.

No. 3.

போலி எழுத்து.

பன்னருஞ்சிறப்பிற் பவணந்தியார் செய்த நன்னாற் குரையுரைத்து உரையாளருட் சிலர்,

- “அம்முனிகாம்யகாமென்றிவை
- எய்தினைபொத்திசைக்கு மல்வோ
- டவ்வும்வவ்வுமொவோரன்ன.”

என்னுஞ் சூத்திரத்தாற் பவணந்தியார் போலி எழுத்துணர்த்தினால்லர். எனவும், சந்தியக்காமே யுணர்த்தினாரெனவும் உரைத்தனர். அவருரை பொருந்துமா? என்பதே என்டு யாம் ஆராய்வது.

அவருரைத்தவாறு பவணந்தியார் சந்தியக்காமே யுணர்த்தினாரயின், ‘அம்முன் யகர மிக’மென்றும், ‘அவ்வொடு வவ்வர்: உவ்வும்’ என்றும், ‘ஒத்து எய்தின்’ என்றும், ‘ஐயிசைக் கும்’ என்றுங் தாங்குறிக்க பொருள் இனிது விளங்கச் சூத்திரித்திருப்பார்மஸ்; அவ்வாறு சூத்திரி யாமையின் அவர்க் கது சுருத்தங்கறென்பது பெறப்படும்.

அங்கனமன்று; ‘இவை’ என்னுங் தொகைச்சொல்லானே இரண் இங் கூடிவருமென்பது பெறப்படுதலின், ஏற்றவாறு மாற்றிப் பொருள் கோடலாமாகலாறும் ‘ஒத்து’ என்பதை ‘எய்தின்’ என்பதனேடு கூட்டிப் பொருளுரைக்கலாமாகலாறும், சந்தியக்காமென்பதே யாசிரியர் கருத்தெனின், என்முன் சாத்தன் கோற்ற விருவாரும் வந்தாரென்றால், இருவரும் வந்தாரென்பதல்து கூடியேவந்தாரென்பது பெறப்படாமை போல், இவை என்னுங் தொகைச்சொல்லாறும் இரண்டும் வருமென்பது பெறப்படுமென்றீக் கூடியேவநுமென்பது பெறப்படாமையின் மாற்றிப்

பொருள்கோடலாமென்பது பொருந்தாமையானும், எய்தின் என்பதே ஒன்று ஒத்து என்பதைக்கூட்டிப் பொருள்கோடல் வலிந்துகோடலாமாகலானும், அஃப் தவர்கருத்தாகாது. ஆகுமெனின், ஆசிரியர் சூத்தி ம்யாத்தற்கறியாரென்பதுபடிம்; ஆதலின் ஆகாதென்பதே துணி பாம் ஆகையால், ஆரிப்பொழியிற்குறிய சந்தியக்காத்தைத் தமிழ் மொழிக்கண்ணும் புதுத்தவேண்டி நன்னாலார் போலியுணர்த்திய சூத்திரத்தைச் சந்தியக்கா முனைர்த்தியதெனக்கொண்டு வலிந்து பொருள்கோடல் உண்மைப்பொருளும் பொருத்தமுமன்றாம்.

இன் இதன் உண்மைப்பொருள் யாதெனிற் கூறதும்:—

அகாத்தின்முன் இகாமும் யகரமுமென்று சொல்லப்பட்ட இவை கள் தனித்தனிவங்கால் (அஃப்தாவது அ இ; எனவும், அ ஃப்; எனவும் வங்கால் ஐ போன்று ஒலிக்கும் என்பதும், அகாத்தின் முன் உகரமும் வகரமும் வங்கால் (அஃப்தாவது அ உ; எனவும், அ ஃப் எனவும் வங்கால்) ஓளகாரம் போன்று ஒலிக்கும் என்பதுமே ஆசிரியர் கூறிய சூத்திர முறைக்கேற்ற உண்மைப்பொருளாம். எனவே போலி ஏழுத்தே கூறினுராபிற்று; இதுவே நன்னாற் பழையவரையாசிரியர் மயிலைநாதர்க்குங் கருத்தாதல் அவருடைக்கொக்கி யுணர்க.

அன்றியும், சந்தியக்காமே கூறினாராயின் எகா ஒகரங்களையு முடன் கூறியிருப்பார். அங்கெங்குமொழையானும் போலியுணர்த்தினு ரென் படேத் துணிபாம்.

அங்கெனல், இங்கெங்குறிப் போலியெழுத்தால்வரும்பயன் யாதோ வெனின், செய்யுளில்வரும் எதுகைக்கண் இவ்வாறு கொள்ளாநிற்றலே.

அதனை, “ஐயெனெடுஞ்சினைமெய்பெறத்தோன்றும்” என்பதன் கண்ணும், “கைபகுத்துவது பொய்யாகாதே” என்பதன்கண்ணும் “கையதுவேலே காலனபுனைகழுன் — யெய்துவியரே மிடற்றதுபகசம் புண்” என்பதன்கண்ணும், “ஓளவிய செஞ்சத்தா வூக்கழுஞ் செவ்வி யான்—கேடு நினைக்கப் படும்” என்பதன்கண்ணும் வரு மெதுகைத் தொடைகளில், ‘மெய்பெற’ என்பதற்கிணையை, ‘ஐயென்’ என்பதைக் ‘ஆய் யென்’ எனவும் ‘பொய்’ என்பதற்கிணையைக் ‘கை’ என்பதைக் ‘கய்’ எனவும், ‘மெப்’ என்பதற்கிணையைக் ‘கையென்’ எதைக் ‘கய்’ எனவும், ‘செவ்வி யான்’ என்பதற்கிணையை ‘ஓளவியம்’ என்பதை ‘ஆவ்வியம்’ எனவும் கொள்ளாநிற்றல் காணக.

இவ்வாறு எதுகைக்கட் போலியாகக் கொள்ளாறிற்றல்பற்றியே, “ஆழிருதொடைக்குங்கினையெழுத்துரிப” என்னால் சூத்திரவரையின் கண் நக்கினார்க்கினியரும் “ஜூகார ஒளகாரங்கள் போலிவைசொற் கிளையெழுத்தெனப்படு”மென்றார்.

இனி, ஆசிரியர் தொல்காப்பியரும் “அகாவிசரமைகாரமாகு”மென்றும், “அகரவரமொகாரமாகும்” என்றும், இகர உகரங்களை முன் நார்க்கறிப், பின்னர் “அகரத்திம்பர்யகரப்புள்ளியு-மையெனென்னுஞ்சினை மெய்பெற்றத்தோன்றும்” என யகரத்தை வேறுவைத்துக் கூறியதும் போலியெழுத்தாழாற்றை நன்கு புலப்படித்தற்கேயாம். அந்றி, நன்னா அரையாளர் சிலர் கூறியவாறு அகாவிசரங்களுக்கிடை யகரங்களான்து ஜூகாரமாகும் என்பதே தொல்காப்பியர்களுக்குத்தயின் ‘அகர விகரகிவெண் யகரம் கலந்து ஐகாரங்தோன்றும்’ என்பதைமயச் சூத்திரித்திநுப்பபர்; அங்கனாஞ் சூத்திரியாமையின் அவர்க் கது கருத்தாரைதல் தெள்ளிதிற் பெறப்படும். அன்றியும், பகரப்புள்ளியும் என இறந்ததுதழிலைப் பக்க வும்மை கொடுத்துக் கூறினமையானு மது தெளிவாம்.

இன்னும், ‘ஜூயெனென்னுஞ்சினை’ என்றதனாலும் சந்தியக்காமென் பார்க்குத்தமுழுதும் தூரம்போய்த் தூச்சமாமா துணரலாம். எங்கன மெனின், அஃது ஆதன்பொருளை ஆராயவே பெறப்படும்.

‘ஜூயெனென்னுஞ்சினை’ என்பதற்கு உரையாசிரியரும் நக்கினார்க்கினியரும் கூறியபொருள் ஜூ யென்னு நெட்டெழுத்தென்பது. சினை என்பது எழுத்துக்குப் பரியாப்பெயராகது. ஆதலால், சினையெப்பது உறுப் பென்னும் பொருளையுணர்த்தி, ஆகுபெயராய் எழுத்தையுணர்த்தும். எனவே சினை என்பதற்கு உறுப்பெழுத்தென்பது பொருளாம். அது:-

தொல்காப்பியர்,

“குற்றியதுகாசிற்றல்வேண்டும்

யாவென்சினைமிசையுரையைசைக்கினாசிக்

காவயின்வருஷமகரமுரங்கேதே” (நடச) என்றும்,

• “சுட்டுச்சினைசீடியவையெனிறுதிதியும்” (கஞ்ச) என்றும்,

“குறியதனிறுதிச்சினைகெடவுகர

மறியவருதல்செய்யுள்ளுரித்தே” (உநச) என்றும்,

“நூறென்களாவியென்றமுதலொன்பாற்

கீறுகினையொழியவினவோற்றுமிகுமே” (சால) என்றும்

கூறிய சூத்திரங்களில் வரும் ‘சினீ’ என்னுஞ் சொற்களின்பொருளை ஆராயவே நன்குவிளங்கும். சுட்டுச்சினீ என்பதற்குச் சுட்டாகிப் சினீயெழுத்தென்று கங்கினிருக்கினியர் பொருளாரைத்தமையானு மஃப் துரைலாம். அங்கே சினீயெழுத்தென்றுரைத்தவர், இங்கே எழுத்தெனப்பொருளாரத்ததென்னையெனின், சந்தியக்கரமுணர்த்தியதிதுவெனப் பிறர்க்குறவார் என்பதுணர்த்தியதெனப் பிறருரைப்பாரென்பதுணர்த்திராமையின் அவ்வாறு சுருக்கிக்கூறினார். உணர்ந்திருப்பாராயின் சினீயெழுத்தென்றே சிரித்துரைத்திருப்பார். உரையாகியிருமல்வாறே கூறியிருப்பார். சினீ எழுத்தென்பதே அவர்கள்குத்தாதல் அவர்கள் காட்டிய உதவாணங்களானுரைலாம். ஆகையால் ‘ஜெயனெஞ்சினீ’ என்பதற்கு, ஜெயன்னும் கெடிய உறுப்பெழுத்தென்பதே பொருளாகி, ஜெயன் கையன் என்பனபோன்ற சொற்களின் முதற்கண், அவற்றிற் குறுப்பாகசிற்கும் ஜெயன்னும் கெட்டெழுத்தென்பது போதருமன்றித் தனி ஜெயன்பது போதாது. போதாமையின் அகரமும் யகரமுஞ்சேர்ந்து சந்தியக்கரமாமாறுணர்த்தினால்லர் என்பது நன்கு உணரக்கிடத்தல் காணக.

அற்றேல், ஜெயன்பது பலவெழுத்துக்கூடியதாதலின், சினீ என்பதற்கு ஜெயின் சினீ என்றுவென்னையெனின், அவ்வாறுரைத்தற்கு ‘ஜெயனெடினின்சினீ’ என்றிருத்தல்வேண்டும். அவ்வாறின்மையின் அதன்சினீயை உரைக்கலாகாதென்பது.

அம்மேல், மொழிக்குறுப்பாதல்பற்றிச் சினீயென எழுத்தைக் குறினுரைங்கு லென்னையெனின், “ஜெயனவென்னுமாயிரெழுத்திற்” கெனவும், “கெட்டெழுத்திம்பரோத்தகுற்றெழுத்தே” எனவும், “வல்லெழுத்தென்பகசடதபற்” எனவும், இவ்வாறே யாண்டும் எழுத்தென்றே ஆசிரியராலுரைதலின் அதனவும் பொருந்தாதென்பது.

இன்னும், ஆசிரியர் தொல்காப்பியர் “இகராயகரமிறுதிவிரவும்” என இறுதிப்பொலிகூறியதனுடே, இது முதற்கண்வரும் பொலியெழுத்தென்பது கொள்ளவைத்தமையானும், இது சந்தியக்கரமுணர்த்திய தன்மைதெளியலாம். “இகராயகரமிறுதிவிரவு” மென்ற சூத்திரம் இறுதிப்பொலி என்றே பொருந்தாது. அது; ‘அகரத்திம்பர்யகரப்புள்ளியு’ மென்புழி இம்பர் என்பது பின் எனப் பொருள்படுமேனும், காலம்பற்றியங்க விண்ணே இடம்பற்றிவந்தபின்னே என்பது தெளியப்படாமையின்

போலி எழுத்து.

காடு

அதனை விளக்கியவந்ததென்று லண்ணையெனின்,—

“நெட்டெழுத்திம்பருந்தொடர்மொழியீற்றும்” (உசு) என்றும்,

“நெட்டெழுத்திம்பரைத்தகுற்றெழுத்தே” (சுக என்றும்,

“நெட்டெழுத்திம்பர்” (கசுகு) என்றும், “குற்றெழுத்திம்பரும்”

(உசுள) என்றும், ஆசிரியர்க்குறிய விடங்களிலெல்லாம் அவ்வாறு விளக் கல்வேண்டுமென்பதுபட்டு ஆசிரியர் மேற் குற்றம் பற்றுமாதலானும், ஆசிரியர் இம்பர் என்றுக்குறிப் பிடங்களிலெல்லாம் அச்சொல் காலம் பற்றிய பின்னுக்கவே பொருள்படிதல் னும் அது பொருந்தாதென்பது.

இனி, ‘அகரத்திம்பர்.....தோன்றும்’ என்னுஞ்சுத்திரத்து வரும் ‘மெய்பெற்றதோன்றுமென்பதனால், அகர யகரம்போல, அகர இகரம் ஜூயின்வடிவுநன்குபுலப்படவாராதென்பது பெறப்படுதலினாலும், செய்யுட்கட்டபயின்றவாராகமயானும், நச்சினார்க்கினியர் ‘அகர விகர மைகாரமாகும்’ ‘அகர வுகர மௌகாரமாகும்’ என்றும் இரண்டு குத்திர வுரையின்கண்ணாலும் அது கொள்ளற்க என விலக்கி, செய்யுட்கட்டபயின்று வருதலானே, ‘அகரத்திம்பர்.....தோன்றும்,’ என்பதனுரையின்கண் ‘அது கொள்ளற்க’ என விலக்காது, பின் இறதிப்போவிக்காலும் ‘இகர யகரமிறுதிசிரவும்’ என்னுஞ்சுத்திரவுரையின்கண், செய்யுள் வழக் கண்மையின், அது கொள்ளற்க என விலக்கினாரெனினும், ஆசிரியர்க்குறியதலால் அ வை அக்காலத்துப் போவியெழுத்தாகப் பயின்றவந்தன வென்பதே துணிபாம். இனி, அகர இகரம் அகர உகரம் இகரம் என் னும் மூன்றும், முறையே ஐ ஒள ப் என்னும் மூன்றற்கும்போவியாக, இக்காலத்துப் பயின்றவாராகமயின் அவற்றை நச்சினார்க்கினியர் விலக்கினாரெனினும் மைமையும்; பிரயோகவிவேகநூலார்க்கு மிதுவே கருத்தா தல, “அ இ, அ உ என்பனவும், இக்காலத்துப் பயன்படாமலே சின் றன வெனினு மைமையும்.” எனவுரைத்தமையா னரிக.

இனி உரையாசிரியர், ‘அகர விகர மைகாரமாகும்’ என்பதனுரையின் கண்மாத்திரம் விலக்கி ஏனையவற்றி உரையிற்கூருது ஒன்றற்குக்கறி யதே ஏனையவற்றிற்கும் அமையுமென விசித்தாராதனின், அவ்வாறே நச்சினார்க்கினியரும் விடுத்தாரெனல் அமையுமெனின், அங்கனமன்று; ‘உரையாசிரியர் அது கொள்ளற்க என விலக்காமை அவருரையிற்காண்க எனப் பிரயோகவிவேகநூலார்க்குறின்னையானே உரையாசிரியர் அது கொள்ளற்கானங்கு கூறினால்லர் என்பது பெறப்படுதலினாலும், நச்சினார்க்க

கினியர் முன்னும்பின்னும் விலக்கினமையானும், அவர் அகர யகரத்தை யும் அகர வகாத்தையும் செப்பிட்கண்வழங்கல்பற்றி விலக்காதொழின் தன் என்பதே துணிபாம். அங்குனேல் உரையாசிரியருடையில் ஒரிடத் திற்காணப்படுதலென்னைபெனின், அது எழுதுவோரால்நேர்ந்த வழூலுப் போலும்; அன்றி, ‘அகர உகர மௌகாரமாகும்’ என்னுஞ்சூத்திராரைக் கண் விடப்பட்டதெனினுமையும்.

மேலும், முதியோர்ஸிலர், ஜெயன் என்பதற்கு அய்பன் என்றும், ஒளவை என்பதற்கு அவ்வைன்றும் எழுதலையாம் இக்காலத்துட்கண் கூடாகக் கண்டிருக்கின்றோம். ஆதலின் அக்காலத்தும் அவ்வாறு எழுதி வழங்கினமைகண்டு ஆசிரியர் தொல்காப்பியர் சூத்திரஞ்செய்தாரென் பதே துணிபாம். அவர்வழியாத்தமையின் நன்னூலாரும் அவ்வாறே செப்தார். நன்னூலார் வடமொழிமதத்தை மேற்கொண்டவராதலின், இச்சூத்திரத்தையு மவ்வாறுகொண்டு கூறினுரென்று வென்னையெனின், அவ்வாறுகொண்டில்லரென்பது யாங்கறியசூத்திரப்பொருளானும் இது சந்தியக்கரமுனர்த்தியதெனப் பிறர்க்குறுங்கற்றை யாம் மறுத்துரைத் தமையானு மினிதுணரலா மாதலின் அது பொருந்தாதென்பது.

இனி, வடமொழியில் வரும் வன, ஒ, வென, ஒள என்னும் ஏழுத்துக்களையும் சந்தியக்கரமென்று கூறுவதினும், அவைபோல அகர விகர முதலிய எழுத்துக்கள் சேர்ந்து ஒலிக்குமென்பதே பொருத்தம் போலும். எங்கனமெனின்:— சந்தியிலே (புனர்ச்சியிலே) பதத்தி னிறுதியில்வரும் அகரத்திற்கும், பதமுதலில்வரு மிகரத்திற்கும் அவ விரண்டன் பிறப்பிடத்தையும் தனக்குப் பிறப்பிடமாக்கொண்ட வன என் தூமெழுத்து ஆதேசமாகவருதலின், அவ்விரண்டுள்ளியும் அமைந்தமை பெறப்படுமாதலின். வரையவு மிவ்வாறே யமைத்தமை வடமொழிச் சந்தியிலக்கணமாகுக்கியனர்க. அன்றி, இரண்டெழுத் துக்கூடியவெனில், அவற்றைத் தனி எழுத்தாகவைத்து மகேசர் சூத்திரஞ்செய்யார். அவ்வாறே தமிழிலக்கணாநூலாசிரியர்களாகிய தொல்காப்பியர் முதலியோரும் ஜெயன் என்பவைகள் சந்தி எழுத்தாயின் அவற்றைத் தனியெழுத்தாகவைத்துச் சூத்திரஞ்செய்யார். ஆதலின், ஜெயன் என்பவைபோல, அதி, அய்; அஷ், அவ் என்பவை ஒனிக்கு மென்பதே அவ்வாசிரியர்கள் கருத்தென்பது துணிவாதல் காண்க.

கம்பராமாயண இன்கவித் திரட்டு.

(ஈ—ஆம் பக்கத் தொடர்ச்சி.)

160. “பெய் கடற் பிறந்தயற் பெறற்கொனு மருங்து பெற் றைய பொற் கலத்தொடங்கை விட்டிருந்த ஆதர் போல் மொங்கிடக்கும் அண்ணல்தோள் முயங்கிடாது முன்னமே கைகடக்க விட்டிருந்து கட்டுரைப்ப தென்கோலோ?”

இ - ள. “கடவிலே மெந்ததாய் வேறிடத்தப் பெறமுடியாத தான் அமிழ்தத்தை (அதிட்ட வசத்தால் கையுற)ப் பெற்று (அதனை உடனே நுகராமல், அது தங்கப்பெற்ற) அழகிய பொற்பாத்திரத்தோடு கையினில்லை (நீழுவினிக்க) விட்டு (மராறி) இருக்கும் அறிவினர்போல, முன், எனது காதலரது தோள்கள் (தழுவிக்கொள்ளும்படி கிட்டவாப் பெற்ற சமயத்திலே) தழுவாமல், கைக்கெட்டாமற் போக, விட்டு விட்டு (தழுவிக்கொண்டு விடாதிருந்தால் நம்மைப்பிரியாமல் நம்வசமே யிருப்பாரே யென்று இப்போது) உறுதிக்கூற்றுக் கூறுதலால் யாது பயன்? ஒன்றுமில்லை.”

பெய்க்டல்—(தன்னிடத்துள்ள இரத்தினங்கள் முதலியவைகளை அலிகளால் கரையில்) சொரிகின்ற கடல்; மழை பெய்யும் மூகிலெனற் பாலது பெய் முகில் சினவருதல்போல வந்தது. ஐ—அழகு: ஐய—அழகைஉடைய. ஆதர்—அறிவில்லர். மொய்—வலி. அண்ணல்-1. தலைவன் (சங்க அச); 2. பெருமையிற் சிறந்தோன் (ஷி)

இராமபிரானது திருமேனி பொற்கலத்துக்கும் அத்திருமேனியினின்று நூகரும் இன்பம் பொற்கலத்திலிருந்து நூகரும் அமுதத்துக்கும் ஒப்பு. முற்பாட்டில் சீதாதேவி தம் காதலரது உருவத்தை அகலாமல் கண்ணிலும் கருத்திலும் இருந்தினே மென்றுரென்று கறி இப்பாட்டில் அவர் அவ்வாறு தம்காதலருடையஉடலீப்பற்றி விடாதிருந்தே மில்லையே யென்று கழிவிரிக்கக்கொண்டாரென்று கூறினார்.

[மேற்கூறியவாறு சீதாபிராட்டி கூறி வருந்தித் துன்பக்கடலுள் ஆழ்ந்துகொண்டிருந்த சமயத்திலே, வில் முறிந்ததைக்கண்ட மகிழ்ச்சி யை வெளிப்படுத்தும் முகமலர்ச்சியோடு நீலம்ரைலையென்னும் தாதி வந்தாள். வந்தவள் உவகை மிதுதியினால் தண்ணை மறந்து வழக்கம் போல வணங்காளாய் ஆடல் பாடல் செய்யாங்கிற்க, அவளைப் பிராட்டி. “உன் மகிழ்ச்சிக்குக் காரணம்யாது?” எனவினவத், தண்ணினைவாப் பெற்றுத் தொழுது “முனிவர்பின்னே தம்பியாரோடு நம் நகருக்கு வந்தவர், இராமர் என்னும் பெயரினர், வில்லை முறித்தார்” என்று, ‘கைகடக்க விட்டகாதலர் கைவசமானார், தன்பக்கடலில் ஆழாதீர், இன்பக்கரை யேறுமின்’ என்று கூறுவான்போலக் கூறினாள். அவள் கூறிய அடையாளத்தால் வில் முறித்தவர் தாம் காதலித்தவரே யென்று சீதாதேவி தேறினார்.]

வேறு

161. இல்லையே நுச்ப்பென்பார் உண்டுண் டென்னயும்,
மெல்லியல் மூலைகளும் சிம்ம, விம்முவாள்,
சொல்லிய குறியின் அத் தோன்ற லே அவன் ;
அல்லனேல், இறப்பனென் ரகத்துள் உன்னினாள்.

இ - ள. (முன் சீதாதேவிக்கு) இடை (காணப்படாமையால்) இல்லையேயென்ற கூறியவர்கள் (இப்போது காணப்படுகின்றதனால்) உண்டு! உண்டு! என்று (அதிசயித்துக்) கூற, (இடை கானுமாத்திரை பெருக்க, இன்னும் பெருத்தல் இயலாவென்னும்படி பெருத்திருந்த) தனங்களும் (முன்னினும் அதிகமாகப், பெருக்க உவகை மீக்கர்தலால் சீதாபிராட்டி உடம்புமுழுதும் பூரித்தார். (வில்லை முறித்தவரென்று சொல்லப்பட்டவர் எவரோ,) அவர், (தாதி) சொன்ன அடையாளத்தி னால், (நான் காதலித்த) அந்தத் தலைவரே! (வில்லை முறித்தவர், அந்தத் தலைவர் அல்லாயின், இறக்குவிடுவேனென்று (சீதாதேவி தம் மனத்தி ஆள்ளோ சினைந்தார்.

நுச்பு—இடை. குறி—அடையாளம். குறியின்—1. அடையாளத்தினால்; 2. அடையாளத்தினையுடைய. தோன்றல்—தலைவன் (புறானுரை). அவன், வில்லைமுறித்தவரைச் சுட்டியது.

‘சொல்லிய குறியினத் தோன்றலே அவன் அல்லனேல் இறப்பன்’ என்பதற்கு (வில்லை முறித்தவன், தாதி) சொன்ன அடையாளத்தினால் (நான் காமுற்ற) அந்தத்தோன்றலே (ஆதல்வேண்டும்;) ‘அவன்ல்ல னயின், இறப்பேன் என்று பொருள்கொள்ளலும் பொருங்கும்.

உடம்பெல்லாம் பூரித்தபோது தாலும்பூரித்தலால் முன்தோக்குத் திருந்து இடை தோன்றுவதாயிற்றென்பது இப்பாட்டின்முதலிட்க்கருத்து.

[சிதாநேதவியின்னிலைமை மேற்கூறியவாருக, சனகர், உலகமெங்கும் போய்முடிய, வில்லொடிந்த ஒஸ்சாபி னும் மிகுந்த உவகையுற்று, விச்வாமித்திரரை நோக்கி “இராமருக்குக் கல்யாணம் இன்றே முடித்த லோ, தசரதரைத் தருவித்து முடித்தலோ, எது உமதுவிருப்பு?” என, “அவரை விரைவில் வருவித்தல் நன்று” என, தூதரை அழைத்துத் “தசரதருக்கு நிகழ்ந்தவையனைத்தையும் தெரிவித்து இத் திருமுகத் தைக்கொடுங்கள்” என்று விடுத்தார்.]



எழுச்சிப்படலம்.

தசரதர் மிதிலைக்கு எழுந்து போதலைக் கறுவது.

எழுச்சி - எழுந்து போதல். சங்க அகராதி.

[தூதர் அயோத்தியை அடைந்து, தசரதரைக்கண்டு தொழுது, அவரைப் பிரிந்தபின் இராமர்செய்த அரியசெயல்களை விவரித்துக்கூறித் திருமுகத்தைச்சீட்ட, அரசர் கற்பனைப்படி அதனை ஒரு புலவர் வாங்கி வாசித்தார். வில்லொடிந்த பேரோலியைப்பற்றிய விவரங்கேட்ட அளவில், தசரதரனின்திருந்த வாகுவலயங்கள் கழலும்படி அவர் தோள்கள் பூரிக்க, “அன்று நாம் செவியுற்ற பேராசை இந்த ஒஸ்சாயா!” என்று வியப்பொடுக்குறித் தூதருக்கு ஆடையாபரணங்கள் அளித்தார். பின்பு அரசரும் சேனையும் முன்னுக்கூடிலைக்குச் செல்லும்படி கட்டளையிட்டார். அந்தச் சேனையின் மேலாக விரிந்த வெண்குடைகள் செல்வன சிறைவிரித்துப் பறக்கும் அண்ணப்பறவைகள் போன்றன; ஆகாயமாலாவ உயர்த்துப்பிடிக்கப்பட்ட கொடிகளில் தொக்கும் சிலைகள் ஆகப் பொட்டு மெங்கும் தோலுரிந்து தொங்கினுற்போன்றிருந்தன. வெள்ளிய கொடிக்கிலைத்தொகுதி கீழ் உள்ள கரிய யானைச்சூலையை கொட்டித் தொழுதல் வெண்டேஷன் கருங்கட்டில்ஸிர்ப்புக்குத்தாழுதல் ஒத்திருந்தது.]

162. இழையிடை இள வெயில் ஏறிக்கும்; அவ் வெயில் தழையிடை நிழல் கெடத் தவழும்; அத் தழை மழையிடை எழில் கெட மலரும்; அம் மழை சூழவுற முழங்கிடும் குழாம் கொள் பேரியே.

இ - ன். (அந்தச் சேனையில் உள்ளார் அணிந்திருந்த) ஆபரணங்களில் (உள்ள பொன்னும் மணிகளும்) இளவெயில் வீசும் : அந்தவெயில் மயிற்றோகைக் குடைகளின் நிழல் ஒழியும்படி பரவும் : அந்தக்குடை மேகங்களின் அழகுகெட விரியும் : அந்த மேகம் தளரவடையும்படி பேரிகைகள் முழங்கும்.

இழை - ஆபரணம். தழை - மயிற்றோகைக் குடை, இடை - இடம். தழை யிடை நிழல் - மயிற்றோகைக் குடையிடத்து (அதன் கீழ்) உள்ள நிழல். மழை - மேகம்.

குடையும் மேகமும் மேலே பரந்து மூடி நிழல் செய்யும்; மயிற்றோகைக் குடை இனிய பல வருணங்கள் இலங்கும் மயிற்றோகைகளாலாயிது ; மேகமும் இனிப் பலவருணமுள்ள வானவில்லையுடையது ; ஆதலால் மேகமும் மயிற்றோகைக் குடையும் ஒன்றற்கொன்று ஒப்புமையுடையனவேன உய்த்துணரும்படி [அத்தழை மழையிடை எழில்கெட மலரும்] என்றார்.

[மாதர்கள் மீதிருந்து செலுத்தப்பெற்ற குதிரைக்கூட்டம் அன்னங்கள் மேலேயிருக்க அவற்றோடு செல்லும் ஆறுபோன்றது. பெண்கள் ஏறிச்செல்லும் யானைகள் மின்னல்களோடு கூடிய மேகங்களை ஒத்தன]

163. முத்தினுல் முழு சில வெறிக்கும், மொய்ம் மணிப் பத்திபால் இள வெயில் பரப்பும், பாகினும் தித்தியா சின்ற சொற் சிவந்த வாய்ச்சியர் உத்தரா சங்கம் இட் டொளிக்கும் கூற்றமே.

இ - ன். (இனிப்பான சர்க்கரைப்) பாகினும் அதிகமாக இனிக் கின்ற (குதலீச்) சொல்லையுடைய சிவந்த வாயினார் (ஆகிய மாதர்கள்) மேலாடையிட்டு மறைத்த யமன்(போலக் காதலரை வருத்திக்கொல் அம் கொங்கைகள், மேலணிந்திருக்கிற) முத்தாரத் தினால் (அதன் வெள்ளொளியாசிய) சிலவைப் பரப்பும் ; மாணிக்கமாலையினால் (அதன் செல்வொளியாசிய) இளவெயிக்கீப் பரப்பும்,

முழுநிலா - பூரணசந்திரிகை. மணி - மாணிக்கம் (சிந்தாமணி). உத்தராசங்கம் - உத்தரீயம் - மேலாடை.

வெபிலுள்ளோபேர்து நிலவில்லை, நிலவுள்ளோபொது வெபிலில்லையென் பதற்கு விரோதமாக, ஏக காலத்தில் வெயிலும் நிலவும் பரப்பப்பட்டன வென ஆச்சரியம்தோன்றக்கூறினார்.

164. உழுந்திட இடம் இலை உலகம் எங்கனும்!

அழுந்திய உயிர்க்கெலாம் அருட் கொம் பாயினுன் எழுந்திலன்: எழுந் திடைப் படரும் சேனையின் கொழுந்து போய்க் கொடி மதில் மிதிலை கூடிற்றே.

இ - ள. (நால்வகைச் சேனையும் அதனேலை சேந்ற மாதர் முதலி யோர் கூட்டமும் நெருங்கிப் பரந்ததனால்) உலகமெங்கும் ஓர் உழுந்தையிடவும் இடமில்லை! (யென்னும்படி ஆனது). (துன்பச்சேற்றில்) அழுந் தும் உயிர்க்கெல்லாம் அருளாகிய(ஊன்று)கோலாயிருக்கும் தசராதர்(மிதி லைக்குச்செல்லத் தனது இருக்கவிட்டு)எழுவில்லை:(அதன்முன்பே, அவர் கட்டளையின்படி அயோத்திக்கும் மிதிலைக்கும்) இடையேசென்றுகொண்டிருந்த சேனையின் (முன்னணி) முனைசென்று மிதிலையைக் கேர்ந்தது.

படர்தல் - 1. நடத்தல்; 2. கொடிபடர்தல். ‘படரும்’ என்றது சேனை நடத்தலையும் கொடி படர்தலையும் உணர்த்தியது; ‘கொழுந்து’ என்றது சேனையின் முன்னணி முனைப்பகுதியையும் கொடியின் நுணி யையும் குறித்தது : வேறேரிடத்தில் காளின்முனையில் உள்ள விரலைச் ‘சேவடிக் கொழுந்து’ என்பர் (நிந்தனைப்படலம்-சாஞ).

சேனையைக் கொடியாக உருவகித்து, அவ்வருவகத்தை உய்த் துணரும்படி ‘படரும்’ ‘கொழுந்து’ என்றபதங்களைப் பொருத்தமாகப் பிரயோகித்தார். மிதிலையை வருணிக்க எத்தனையோ பல அடைமொழிகளினிருக்கவும், அவற்றுள் வேறைதனையும் எடுத்தாளாமல், ‘கொடி மதில் மிதிலை’ என்று கூறியது, சேனையைக் கொடியாக உருவகித்ததை உய்த் துணராதாரும் உணரும்படி செய்பக்கருதிப் போலும்.

165. பாண்டிலின் வைத்த ஓர் பாவை தன்னெலோடும் ஈண்டிய அன்பினன் ஏரு வான் இடைக் காண்டலும் நோக்கிய கடைக்கண் அஞ்சனம் ஆண்டுகைக் கிணிபதோர் அழுதம் ஆபத்த.

இ - ஸ். வண்டியில் (தான் ஏற்றி)வைத்த பாவைபோல்வாளோடு செல்பவ னகிய அவள் காதல்)னை (ப் பிரயாண) மத்தியில் (அவள் கடைக்கண்ணுற் பார்த்தாள்.) பார்த்தவுடனே பார்த்த கடைக்கண் அஞ்சனம், (அவள் மனத்துள் அது வரை மறைத்துவைத்திருந்த காதலை வெளிப்படுத்தி) அவனுக்கு இனிய அழுதம் போன்றது.

பாண்டில் - வண்டி.. ஈண்டுதல் - நிறைதல் (சங்க அகாதி). இடை - மத்தி. அஞ்சனம் - 1. கண்ணுக்கு இடும் மை; 2. மறைந்து கிடக்கும் பொருளீக்காட்டும் மை. ஆயது - போன்றது.

‘கடைக்கண்’ கடைக்கண்பார்வைக்கு ஆகுபெயராகவும், ‘கடைக்கண் அஞ்சனம்’ கடைக்கண்பார்வையாகிய அஞ்சனமென்று பொருள்படுவ தாகவுக் கொண்டு, அஞ்சனகாரனது அஞ்சனம் பூமியின் உள்ளே மறைந்துகிடக்கும் புதையற்பொருளீக் காட்டல்போல, பார்வையாகிய அஞ்சனம் மனத்தினுள்ளே மறைந்துகிடக்கும் காதலைக் காட்டிய தென்று கொள்ளலாம் : அன்றிக் ‘கடைக்கண் அஞ்சனம்’ என்பதற்குக் கடைக்கண்ணுகிய அஞ்சனமென்று பொருள்செய்து, காதலியின் வெள் விழி கண்ணுடி நேர, அதனிடையுள்ள கருவிழி அக்கண்ணுடியில் இடும் அஞ்சனத்தை நிகர, காதலன் அஞ்சனகாரனை ஒப்ப, காதலி கடைக் கணித்தபோது அவன் அவள் கருவிழியுள்ளே நோக்கிக் கண்டுபிடித்த உள்ளக்காதல் அஞ்சனகாரன் அஞ்சனத்துள்ளே நோக்கிக் கண்டுபிடிக்கும் புதையற்பொருள்போன்றதென்றும் கொள்ளலாம்.

அஞ்சனகாரனது அஞ்சனம் அவனுக்குப் புதையற்பொருளீக் காட்டிக்கொடுத்து வறுமைநோயை நீக்குதல்போல, காதலியின் கண்ணஞ்சனம் காதலலுக்கு அவளுடையஉள்ளக்காதலைக்காட்டிக்கொடுத்து விரகநோயை நீக்குதல்பற்றிப் “பாவை....கடைக்கண் அஞ்சனம் ஆண்டகைக் கினியதோர் அழுதம் ஆயதே” என்றார். (அழுதம் நோவையும் சாவையும் நீக்கும் தேவருணவு).

இருவன், தன் காதலிதனங்களிற் பதிந்தகண்களைப் பறிக்கமாட்டாது சென்றதனால், “வழிநடப்பவர் பராமுகமாயிடின் மலர்ந்துகண் ணிருந்தாலும், குழியில் வீழ்குவர்” என்றவாறு குருடன்போல எதிர் வரும் யானைபைக்கண்டு விலகாது மூட்டினான். வேறொருவன், தன் காதலி ஏறிச்சென்ற குதிரை துள்ள, அவள் வழுவி, விழாநிற்க,

கம்பராமாயண இன்கவித்திரட்டு

கங்க

அவளுக்கு அபாயம் நோமல் அவளைத் தாங்கித் தழுவியவன் தரை. மேல் இறக்காமலும் இறங்கவிடாமலும் தழுவியபடியே பாவசனம் நின்றூன். மற்றொருவன் தன்காதவியை நோக்கி “உன் இடை காணப்பட வில்லையே! புறப்படும் அவசரத்தில் அதை மறந்துவைத்துவிட்டு வந்தாயோ?” என்றான். ஒரு மாது புலந்து தன் கோபத்தைக் கண்ணு வன்றி வரயாற்கூருது செல்ல, அவள் காதலன் “இப்போது என்னேடு பேசகின்றுயில்லையே, வழியில் உள்ள ஆற்றிலிருக்கிச் செல்லும்போது, உண்ணீரார் கைபால்தூக்கிக் கரையேலேற்றுவார்?” என்றான். மற்றொரு மாது தன் அண்பன் புலந்து பிரிந்துபோனவளை நினைந்து கண்ணீரு ததுப்பத் தேர்மேற் செல்பவள் அவனது உருவெளித்தோற்றங்கண்டு “புலந்துசென்ற நீ திரும்பிவந்தாயா! நல்லது, தேரிலேறு” என்றுகூறித் தூக்கி ஏற்றுதற்குக் கைகளைத் தாழ்த்தினான்.

கானுதற்குமட்டுமன்றிக் கருதுதற்குமரிதான இடையையும் காதலர் கண்ணுங் கருத்தும் உருவிக் கடந்து உயிர்வரையும்சென்று நுழையும் விழியையுமடைய மாதர்கள் எண்ணிறந்தவர்கள் தங்கள் காதலருடன் இராமபிரானுடைய திருக்கவியாணங் கானும் அவாவினராய்ச் சேனையோடு சென்றார்கள்-]

வேறு.

166. குடையோடு களிறும் தொங்கற் குழாங்களும் கொடியின் காடும் இடைஇடை மயங்கி, எங்கும் வெளி காங் திருளைச் செய்யப், படைகளும் முடியும் பூனும் படர் வெயில் பரப்பிச் செல்ல இடைஒரு கணித்தி ஊள்ளே இரவுண்டு பகலும் உண்டே!

இ - ள. (அந்தச் சேனையின்) இடையே, குடைகளும் யானைகளும் பிலிக்குஞ்சத்தொகுதியும் கொடிக்கட்டமும் அங்கங்கே கலந்து எங்கெங்கும் (ஆகாய) வெளியை மறைத்து இருளை உண்டாக்க, ஆயுதங்களும் கிரீடங்களும் ஆபரணங்களும் விரிந்த வெயிலைப்பரப்ப, ஏக்காலத்தில் இரவும் உள்தாயது, பகலும் உள்தாயது.

தொங்கல் - மயிற்றேகைக் குஞ்சம். குழாம் - கூட்டம். காடு - கூட்டம். இடை இடை - ஊடை ஊடை. மயங்கி - கலந்து. காந்து - மறைத்து. இடை - (கேளையின்) இடையே.

‘இடை ஒரு கணத்திலுள்ளே’ என்பதை ‘ஒரு கணத்தின் இடை உள்ளே’ எனக்கூட்டி ‘ஒரு கணத்தின் துவக்கத்துக்கும் முடிவுக்கும் நடுவிலே’ என்றும் கொள்ளலாம். ஒரேகாலத்தில் நிகழ்முடியாத - ஒன்றைகொன்று முற்றும் மாறுன இரண்டு நிகழ்ச்சிகள், பாதாபினும் ஒரு காரணம்பற்றி, ஒருமிக்க நிகழ்வனவாக, வியப்புத்தோன்றக் கவி முறையிலே கூறுமிடங்களில் கம்பர் ‘ஒரு கணத்து’ என்ற சொற்றூர் டர்ப் பிரயோகஞ் செய்வர். ‘ஒரு கணத்திரண்டு கணடேன்’ என்ற பாட்டைப் பார்க்க (திருவடி-என).

167. ஆர்த்தது விசம்பை முட்டி மீண்டகண் திசைக் கொங்கும் பேர்த்ததங் கொருவர் தம்மை ஒருவர்கட்டுலங்கொள் ஓாமைத் தீர்த்தது செறிந்த தோழித் தினா நெடுஞ் கடலை யெல்லாம் தூர்த்தது சகர ரோடு பகைத்தெனத் தூளி வெள்ளம்.

இ - ள. (சேனை செல்வதனாலுண்டாகிய) புழுதித்திரள் (எங்கும் புழுதிகளை) நிறைத்தது ; விண்ணைமுட்டித் திரும்பித் திசைகளைங்கும் (சென்று) முடியது ; (சென்ற இடங்களில்) ஒருவரை ஒருவர் பார்த்தல் கூடாமல் தீர்த்தொழித்தது ; சகரரோடு பகைத்தாற்போல (அவர்கள் தோண்டி உண்டாக்கிய) கடலைத் தூர்த்தது.

ஆர்தல் - நிறைதல் : ஆர்தல் நிறைத்தல். அகன் திசை - சிசால மான திக்குக்கள். கண்புலட்சு கொள்ளாமை - கண்ணால் அறியாமல்-காலை மல். தீர்த்தது - ஒழுத்தது. செறிந்தது - நெருங்கிப்பது - அடர்ந்தது. பகைத்தென - பகைத்தாலென - பகைத்தாற்போல. வெள்ளம் - மிகுதி.

[அப்புழுதித்திரள் பொன்மயமான விண்ணுலகமீதுபடிந்து (பொன்னிறம் மறைய மண்மயமாகச் செய்து) அவ் விண்ணுலகத்தை இம் மண்ணுலகமென்று மயங்கும்படி செய்தது. இவ்வாவு புழுதியுண்டாக்கிய தசரதாது பெருஞ்சேனைப்பாரத்தைத் தாங்கமாட்டாமல் பூமிதேவி முதுகை நெளித்தாளன்றால், அவர் பூபாரம் தாங்கிப் பூமிக்குப்பாரத் தை நீக்கினுரென்று கூறுவது எவ்வாரோ? அவர் சேனை யிசனங்களுடன் இரண்டுயோசனைதூாம்சென்று சந்திரசைலச்சாரலைச் சேர்ந்தார்.]

(தொடரும்.)

வெ. ப. சுப்பிரமணியமுதலியார்.

புகீ:

மதுரை—இராமாதபுரம் ஜில்லா

ஐக்கிய மஹா சங்கத் தின்
அக்கிராசனர் பிரசங்கம்.*



கனவான்களே ! இன்று இங்கு தங்களைச் சந்திக்காமேர்ந்தது எனக் குப் பெரிய கெள்வமென்று மதிக்கிறேன். சென்றவருடத்தில் உங்கள் ஆலோசனைகளை உடனிருந்து புரிந்த மகா-ா-பூரி வேதாசல ஐயர் போவில்லாமல் நான் இங்கே ஐக்கியவிஷயங்களைத் தெரிந்துகொள்ள வங்கிருக்கிறேன். ஆலோசனைவிஷயங்கள் முக்கியமானவை. குடிகளின் கஷ்டங்களையும் விருப்பங்களையும் உடனிருந்துணர்ந்த உங்கள் அறிப் பிராயங்களைக் கீட்டிரும்படியான சமயம் கொடுத்ததற்கு வந்தனமளிக்கிறேன்.

மதுரை இராமாதபுரம் ஜில்லாபாங்கு இவ்வருடத்திலும் நன்றாய் உதவிசெய்திருக்கிறது. பாங்கின் நிர்வாகஸ்பையில் ஐக்கியசங்கப்பிரதி நிதிகள் முன்னிலும் அதிகப்பட்டிருப்பதால் ஐக்கியம் வறுத்து வருகிறது. நூற்றுக்கு 8½ யாயிருந்த வட்டியை 8 ஆக்குறைத்திருப்பது சங்கங்களுக்கும் கடன் வாங்குபவர்களுக்கும் ஸாபகரமாயிருக்கிறது. சங்கங்களும் மெம்பர்களும் பங்குப்பணங்களும் அதிகப்பட்டுவருவது ஐக்கியவர்ச்சியைக்காட்டுகிறது. ஐக்கியசங்கங்கள் மெம்பர்களின் முன்கடன் தீர்க்கவும் வியவசாயமாடத்தவும் 4 லக்ஷ்மூராவுக்குமேல் இவ்வருடம் கடன்கொடுத்து உதவிசெய்திருக்கின்றன. வியவசாயசம்பந்தமில் ஸாத நெசவுசங்கங்கள் ரூபா 57000 விலைமதிப்புள்ள துணிகள் நெயதன். அதில் ஸாபம் 509 ரூபா கிடைத்திருக்கிறது. சென்ற ஐமண்மாதத்தில் விப்வசாயக்கைத்தொழில் ஐக்கியசங்கம் ஒன்று மேஹரில் ஸ்தா

*இது, ராமேசவரத்தில் நாளிது 1924-ம் ஞானவரிம் 19, 20 எண்ணில் கூடிய மதுரை ராமாதபுரம் ஜில்லா ஐக்கியசங்கத்தின் 6-வது மஹாஸ்பையின் அக்கிராசனரான ராமாதபுரம் ஜில்லா கலெக்டர் ராவ்பறூதர் டி.வி. கிருஷ்ண மாசாரியர் செய்தபிரசங்கத்தின் கருக்கம்.

பிக்கப்பட்டிருக்கிறது. அது விளைபொருள்களை வேறு பலபண்டமாக்கி விற்கவும், உழுதொழிலுக்குவேண்டிய ஏருக்களையுண்டாக்கி விற்கவும், உதவியாடுள்ளது. திண்டுக்கல்லிலும் மதுரையிலும் உள்ள கட்டட சங்கங்களுக்கு நீடித்ததவணைக்குப் பணம்கிடையாமோல் அவை விருத்தியடையவில்லை. கொடைக்கானல் உத்தியோகஸ்தர்சங்கம் தொடங்கிய ஒருவருஷத்துக்குள் அதன் பங்குப்பணத்தையும் தொகுப்பு (டிபாசிட்டு)த் தொகைகளையும் கொண்டு பராடிபகையில்லாமல் நடந்து வருவது திருப்திகரமாயிருக்கிறது.

சென்றவருஷத்தில் சென்றல் பாங்கிலும், சில நகரபாங்குகளிலும் சமயோபகாரநிதி பொன்று ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. அதில் 4 வருஷம் முதல் 30 வருஷம் வரை வேண்டியவருஷங்களை முடிவாகக்கொண்டு மாதமாதம் செலுத்திவரும் தொகைக்கு நூற்றுக்கு 6 $\frac{1}{2}$ விதம் வருஷங்கொரும் வட்டிகூட்டிக் குறிப்பிட்டகாலத்திற் பெற்றுக்கொள்ளலாம். இந்தஏற்பாடு பொருள்தொகுப்பவர்களுக்கும் நெடுங்காலத்தவணைக்கடன் வாங்கவேண்டியவர்களுக்கும் அனுகூலமான பொதுநன்மையுடையது. இது மேன்மேல் வளரும்படி நீங்கள் எல்லோரும் முயற்சிக்கவேண்டும்.

இந்த ஜில்லாக்களிலுள்ள ஐக்கிய பண்டகசாலைகள் 17483 ரூபா பங்குமுதலைக்கொண்டு 2 $\frac{1}{2}$ லக்ஷம் ரூபாய்க்கு வியாபாரம் செப்து 10694 ரூபா லாபம் அடைந்திருப்பது பராட்டத்தக்கது.

இவ்வாருக ஐக்கியமுறை வளர்ந்திருப்பது உண்மையோன்றும் இனிச் செய்வேண்டிய காரியங்களைநோக்கும்போது இது அற்பமாகவே தொன்றுகிறது. இப்படிப்பட்ட மஹாநாட்டுக்கூட்டங்களில் சங்ககார யங்களின் குணதோஷங்களையாராய்வுதே ஐக்கிய முன்னேற்றத்தைத் தூண்டுவதாம். இங்கேநடக்கும் ஆலோசனையின்பலனுகப் பிரதிசிதிகள் கிராமாந்தரங்களில் ஐக்கியலணர்வை வளர்ப்பார்களென்பதில் ஐபவில்லை.

இந்த ஜில்லாக்களில் 100-க்கு 90 பேர் பாரிசுபவராயிருந்தும் 100-க்கு 5 பேர்களே ஐக்கியமெம்பார்களாயிருக்கிறார்கள். ஜமீன் கிராமகளில் இதிலும் குறைந்திருக்கிறார்கள். இதன் காரணங்களை ஆராய வேண்டிப் பூமி ஆளும் முறைகளைப்பற்றிப் பேசுவதில், பூமிக்குடைப் பர்களையாவது மேற்பார்ப்பவர்களையாவது இகழ்ந்ததாக சிலைக்கக் கூடாது.

ஜூக்கியமஹாசபை அக்ராசனரின் பிரசங்கம், காந்தி

ஜூமீன்கிராமக்குடிகள் முன்னுக்குவராமலிருப்பதற்கு வாரப்பிசிவே முக்கியகாரணம் இதைப்பற்றி ஸர். சேஷயசால்திரிகள் நன்றா பெழுதியிருக்கிறார்கள். இப்பாகவே கொழுப்பும் செழிப்பு முன்ன நிலங்களைத்தவிர மற்றநிலங்களைக் குடிகள் சொந்தமுயற்சிபால் வளப்படுத்தி உயர்ந்தபயனை அடைவதற்கெடுமின்றி வறுமைபடைந்து வருகிறார்கள். பூமிக்குடையவர் கிராமங்களை அண்ணியருக்குக் குத்தகைக்கு விடுவதாலும் குடிகளுக்குக் கஷ்டநஷ்டங்களுண்டாகின்றன. இப்படிப்பட்டகுடிகளிடம் ஜூக்கியமுறைவளர்வது அரிதாயிருக்கிறது. இப்போழுது சிவகெங்கை எல்லேட்டில் வரப்பிரிவைமாற்றி ரோக்கப்பணத் தீர்வை ஏற்படுத்திவருவது குடிகளுக்கு அதுகூலமாயிருக்கிறது. அதனால் அங்கு ஜூக்கியமுறைவளர் இடமுண்டாகிறது. குடிகள் சகாயவட்டிக்குக் கடன்வாங்கிப் பயிரிடுத்தொழில்களை நன்றாகச்செய்ய வும் உரியகாலங்களில் கிள்கி செலுத்தவும் கூடும். இவ்விதஅனுபவங்களை நான் விழுயகரம் எல்லேட்டில் டிரஸ்டியாயிருந்தபோது பார்த்திருக்கிறேன். * தீர்வைப்பத்தாக்குவதால் நிலங்களின் விலைமதிப்பும் அதிகப்படுகிறது. வாரப்பிரிவில் புள்ளிவைப்பற்றிய தாவாவும், ஒழுங்கில்லாத உத்தியோகஸ்தர்களின் தொந்தரவும், தானிரத்தைக் கண்டு முதல் செய்யுமுன் அப்புறப்படுத்துவதும் அதனால் வியாச்சியங்களும் உண்டாகின்றன. கிராமஜூக்கியசங்கங்களை நாட்டி அவற்றின் மேற்பார்வையில்விட்டு இவற்றை நீக்கிவிடலாம். குளம் கால் மராமத்து முதலிய வேலைகளையும் அவர்கள் வசம்மிட்டால் நியாயமாகவும் வீண்செலவில்லா மலும் செய்யக்கூடும். ஆகையால் இந்த ஜூக்கியமுறையைப் பரவச்செய்வதற் குத்தவிசெய்யும்படி பூமிக்குடையவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

குடிகள் கணறுவெட்டிக்கொள்ளவும், கட்டிடங்கள் கட்டிக்கொள்ளவும், ஒத்திநிலங்களைத் திருப்பிக்கொள்ளவும் வேண்டியதொகைகளை நீடித்த தவணைக்கடனுக வாங்கிக்கொள்ளச் சொக்கியமாகும்படி டிரஸ்டு பணங்களைச் சென்றல்பாங்கில் போட்டுவைக்க இடங்கொடுக்கும்படி டிரஸ்டு ஆக்டை மாற்றுதல் நலமென்றெண்ணுறுகிறேன்.

பயிர்செய்பவர்கள் ஒவ்வொருஷ்த்தித்தும் 5, 6 மாதங்களிற் செய்யும்வேலையின் பயனைக்கொண்டு வருஷமுழுவதும் ஜீவிக்கப்போதாமல் கஷ்டப்படுவதால் அவர்களுக்கு உதவித்தொழில்களாக ஆடு மாடு

வளர்க்கவும், பால் நெய் விற்கவும், காய்கறி கிழங்குவகை பயிரிடவும், தூணி, பட்டு, கம்பளி, கோணியல்கள் நெய்யவும், என்னையவகை ளெடுக்கவும் வேண்டியவசதிகளை அவ்வங்கிடங்களுக்குத் தக்கபடி யமையச்செய்யவேண்டும்.

தற்காலத்தில் தேசநண்மைக்கு வேண்டியவை : சங்கங்களின் மெம்பர்கள் வீண்செலவுகளைச் சூருக்கிப் பணம்சேர்த்துப் பாங்குகளில் போட வேண்டும். அப்படிப்பட்ட பாங்குகளைக் கிராமங்கள் தோறும் ஏற்படுத்திக்கொள்ளவேண்டும். கிராமவாசிகளைப் பாங்கில் பணம்போடுப்படி பழக்குவதற்கு ஐக்கியசங்கங்கள் வழிகாட்டவேண்டும்.

ராவ்பறூதூர் ஏ. கே. ராஜாவையரால் ஊக்கத்தோடு நடத்தப்பட்டு வரும் கள்ளர்சங்கங்களின்நண்மை வளர்ந்து வருகிறது. இந்தக் கள்ளர்சங்கங்கள் கள்ளர்களுடைய பழையவழக்கங்களை மெள்ளுமென்ன விட்டு விடும்படிசெப்பதோடு அவர்களை நாகரிக ஜனங்களாகும்படி மாற்றிக் கொண்டும் வருகிறது.

இனி நாம் ஊக்கத்தோடு குடிகளை ஒத்துழைக்கும்விதிகளிலும் லாபகரமானதொழில்களிலும் தேடியபொருளைச் சிதறவிடாத செயல் களிலும் மிச்சம்பிடிக்கும்விதங்களிலும் டம்பச்செலவைத் தணிப்பதி லும் நாணயம்தவருமல் கடன்தீர்ப்பதிலும் பழக்கவேண்டியதோடு, மீந்த பணத்தைப் பாங்குகளில் வட்டிக்குற்போடாததால் உண்டாகும் நஷ்டங்களையும் அவர்களுக்கு அறிவிக்கவேண்டும்.

நாகரிகமுள்ள பல தேசங்கங்களிலும் இப்படிப்பட்ட பலவிழுபக்களையும் ஐக்கியசங்கங்களே விருத்திசெய்திருக்கின்றன. நாமும் அவர்கள் காட்டியவழியைப் பின்பற்றிபொழுகினால் தேசத்தின் வறுமையைப் போக்கிச் செல்வப்பெறுக்குடையவர்களாய்ப் பலவித நன்மைகளையும் அடையலாம்.

ஜக்கிய சங்க முறை. *

கனம்தங்கிய அக்கிராசனாதிபதியவர்களே ! ஜக்ஜியாணயச்சங்கங்களின் சகோதரப்பிரதிநிதிகளே ! மற்ற மூன்றா என்னேசச்சகோதரர்களே !

பெருமைபொருந்தியதும் பொதுநலஜாக்கத்தைக்கொண்டது மான இம்மகாநாட்டின்கண் சிறியென்கே என்னுற்கூறப்படும்விஷயங்களிற் குற்றமிருப்பிலும் பெரியேர் சிறைபொறுத்து மன்னிக்கும்படிவணக்கத் துடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.

1. நமது நாட்டின் தழ்கால நிலைமை.

பொதுவாக நமதுநாட்டின் தற்கால நிலைமையை ஊன்றிக்கவனித்து உப்பர்க்குமிடத்து வறுமையிருந்து வருவாய்துறைந்து கஷ்டங்கள் மேலிட்டிருக்கின்றன. உண்ணூண்ணவும் இநுக்க இல்லமுமற்று எத் தனியோலகங்கும் ஏழைஇந்தியர்கள் பரிதபித்துக்கொண்டிருக்கின்றனர். அளவிறந்த இந்தியமக்கள் வயிற்றுப்பிழைப்புக்காக அந்தியாடுகளான கானடா, பிஜி, தென்னாப்பிரிக்கா, பர்மா, இலங்கை, ரெங்கோன் முதலியங்களுக்குக்கூவிகளாகச் சென்று அவஸ்தைப்படுகின்றனர். நாமோ உண்ணும்உணவைத்தவிர மற்றெல்லாச்சாதனங்களுக்கும் அந்தியாடுகளையே எதிர்பார்த்தவண்ணமாய் ஏமாந்துநிற்கின்றோம். நமது நாட்டில் நிலையுன்றியிருந்த சிறுகைத்தொழில்முறைகளொல்லாம் கவனிப்பாரின்றிப் பாழுடைந்துகூடுகின்றன. கொஞ்சம் உயிர்நுடன் ஜீவித்திருக்கும் வியவசாயத்தொழிலும் பர்ஸ்பரம் ஒற்றுமையில்லாததாலும் பணவருவாய்க்குன்றிவிட்டபடியாலும் நாளைடு வில் கூட்டுத்தைசைபை அடைந்துகொண்டேபோகிறது. சுதந்தரவாழுக்கையும்சுதந்தரத்தொழில் முறைகளும்மறைந்து விட்டன. அடிமைவாழுக்கையும் அடிமைத்தொழில் முறைகளும் அதிகப்பட்டு உலாவிவருகின்றன. நமதுநாடோ ஏராளமான கிராமப்பிரதேசங்களைப்படையது. சுமார் 7 லக்ஷ்ணம் குக்கிராமங்கள்

*இது, ராமேசுவரத்தில் நாளீது 1924 லூ ஜனவரி 19, 20 க்களில் நடந்த மதுரை ராமாத்புரம் ஜில்லா 6-வது கூட்டுறவுமஹாநாட்டில், பெரிய குளம் தாலூகா வீரபாண்டி ஜக்ஜியாணயச்சங்கக் காரியத்தில் ஸ்ரீமத். V. M. மாரிச்சாமிபிள்ளையவர்களால் வாசிக்கப்பட்டது.

மட்டும் இருப்பதாகப் புலனுகிறது. இந்தக் கிராமப்பிரதேசங்களில்தான் நமதுகேட்சீயவாழுக்கைக்கு இன்றியமையாத சாதனங்கள் மலிந்துகிடக் கின்றன. தொழில்செய்யவல்லவரும், ஏராளமானமுதிர்ந்த வியவசாயிகளும் நிரம்பியிருக்கின்றனர். ஆனால் இக் கிராமப்பிரதேசங்களில்தான் கிராமவாசிகள் நசங்குண்டு, தொழில்வளிமைகுண்றி, கவனிப்பாரின்றி, போதிப்பகல்வியுணர்வுமில்லாமல், பணப்புழக்கத்துக்குத் தகுந்தசாதனங்களும் மில்லமல், எளியசிலைமைபோடு பரித்தித்துக்கொண்டிருக்கின்றனர்.

2. கிராமங்களின் அஸ்திவாரம்.

கிராமங்கள் விருத்தியடைந்துவிட்டால் இந்தியாவே வறுமை என்ற பிசாசின்வாயிலிருந்து விடுதலையடைந்துவிட்டதெனச் சொல்லாம். நமதுநாட்டை நாம் விருத்திக்குக்கொண்டுவர என்னுவோ மானால் அது பணமின்றி முடியாது. நமதுநாயனானும் இதை உத்தே சித்தல்லவா,

“பொருள்லவரைப்பொருளாகச்செய்யும்
பொருள்லதில்லைபொருள்”

என்றார். ஆதலால், பணத்தை ஒன்றுசேர்க்கவேண்டும். அப்பணத்தை எம்மார்க்கத்தல் ஒன்றுசேர்க்கமுடியுமென்று நாம் ஆலோசித்துப்பார்ப்போமானால் ‘எத்தால்வாழலாம்; ஒத்தால்வாழலாம்’ என்ற முதுரைப்படி ஐநாங்கள் ஒற்றுமையைக்கைக்கொண்டு நம்பிக்கையிகுந்து ஒன்றுசேர்ந்தால்மட்டும் பணம் ஒன்றுசேர்க்கவேண்டியவேலை முற்றுப்பெறும். அப்பணத்தைக்கொண்டு சுருக்கமாய்ச் செலவுசெய்து உயிரையும் பொருளையும் காப்பாற்றவேண்டிய நிலைமையில் தற்காலம் நாம் இருந்துகொண்டிருக்கிறோம். இவ்விதமாகச் சேர்க்கவேண்டிய பெரும் பொருளை ஏக்காலத்தில் ஒன்றுசேர்ப்பதற்கு நாம் இப்பொழுதிருக்கிற நிலைமையில் தயாரகமுடியாதென்பது நிச்சயம். சிறுகச்சிறுகவே ஒன்றுசேர்க்கமுடியும். அப்படி ஒன்றுசேர்க்கவேண்டிய முதல்வேலை கிராமப்பிரதேசங்களில்தான் நடக்கவேண்டும். கிராமப்பிரதேசங்களில்தான் முன்னேற்ற அஸ்திவாரத்தைப் பலப்படுத்தவேண்டும். அமெரிக்கா, இங்கிலாந்து முதலிய மேல்நாடுகளில் இவ்வாறே சிறுகச்சிறுகள் ஒன்றுசேர்ந்த பணம் இப்பொழுது மேலொங்கிப் பெருத்தநிதிபாகத்

திரண்டிருப்பதால் அவர்கள் தாங்களாடையவேண்டிய சுகங்களை எளிதாக அடைந்து கொள்ளத் தகுதியுடையவர்களாயிருக்கிறார்கள். நுழோ ‘இல்லாரை எல்லாருமென்னுவர்’ என்ற பழமொழிப்படி மற்றெல்லாத்தேசத் தார்களின் கைகளையும் எதிர்பார்த்தவண்ணமாய் ஏமாந்துதவிக்கிறோம்.

3. ஜுக்கியாணயச்சங்கங்களே ஸிறந்தசாதனம்.

வழுக்கலுள்ள சேற்றுப்பூமியில்கடந்துசெல்வதற்கு ஒன்றுகோலானது எவ்வளவு அவசியமோ அதைப்போல வறுமை நிறைந்து கொண்டேபோகும் நமது தேசத்திற்கு ஜுக்கியாணயச்சங்கங்கள் மிகவும் அவசியமானவை. அதிலும் கிராமப்பிரதேசங்களுக்கு ஜுக்கியசங்கங்களின் உதவி இன்றியமையாதசாதனம். இச் சாதனங்களைக் கைக்கொண்டு நம்மவர்களுக்குள் ஏற்பட்டுக்கொண்டேயிருக்கிற வேற்றுமையைத்தொலைத்து ஒற்றுமையை நிலைநிறத்தில் உலகவாழுக்கைக்கு இன்றியமையாத சாதனமான பணத்தை ஒன்றுசேர்க்கவேண்டும். கிராமப்பிரதேசங்களில் தொழில்வளிமை வளர்ந்தேறுவதற்குரிய பணவிருத்திக்கும், நாணயமாற்றுதலுக்கும், மீந்தபணங்களை லாபத்துடன் சேர்த்து வைப்பதற்கும், தேவையானபோது சுலபமானவழியில் பணம்பெற்றுக்கொள்ளுவதற்கும் வேறு பொறுப்புள்ள தகுந்த சாதனங்கள் இல்லையென்பது வெளிப்படை ஆகவே ஜுக்கியாணயச்சங்கங்களே மேற்கண்ட வழிகளில் கிராமப்பிரதேசத்தை விருத்திக்குக் கொண்டுவருவதற்குச் சிறந்தசாதனங்களாகும்.

4. இப்போதுள்ள சங்கங்களின் நிலைமை.

கிராமவாசிகள் ஜுக்கியசங்கங்களின் உதவியை இன்னும் அதிகப்பழக்கத்துடன் பெரும்பாறும் கைக்கொள்ளவில்லை. ஆனால் இப்பொழுது 100-க்கு ஒன்றிரண்டு கிராமத்தார்களை கைக்கொண்டிருக்கின்றனர். அவர்களிலும் 100-க்கு ஒன்றிரண்டுபேரே இயக்கத்திற் கலந்திருக்கிறார்கள். மற்றவர்களுக்கோ ஜுக்கிய இயக்கத்தின்லணர்ச்சியே இன்னும் ஏற்படவில்லை. சந்தேகம் என்ற மாயப்பிசாசின்மயக்கில் அவர்கள் முழுகியிருக்கின்றனர். அம்மயக்கை நீக்கவே நாம் இங்கு ஒன்றுகூடி ஒற்றுமையென்ற ஆயுதத்தையும் அதற்கு உபபலங்களையும் செகரித்துக் கொண்டிருக்கிறோம். நிற்க, நழுத்தற்காலக்கூட்டுறவையும் கொஞ்சம் கவனிப்போம். ஜுக்கியஇயக்கத்திற் கலந்து அதில் மெம்பர்களாயிருப்ப

வர்களிலும் பெரும்பாலார் தங்கள்பொறுப்பும், சுதந்தரமும், இப்கக்தி நின் சுபாவமும் ஏற்படுத்தப்பட்டிருக்கிற துணைச்சட்டங்களும் உத்தரவாதமும் அறியாதவர்களாகவே யிருக்கிறார்கள். சில கிராமவாசிகள் ஐக்கியசங்கங்களுக்குக் கிடைக்கும் கடன்கள் சர்க்காரிலிருந்தே கொடுபடுவதாய் நினைக்கிறார்கள். சில கிராமசங்கத்தார், சங்கம் தொடக்கிய வடனே செண்ட்ரல்பாங்குத்துக்களிலிருந்து ஏதேனும் ஒரு கடனைவாங்கி மெம்பர்களுக்குப் பட்டுவாடாசெய்துவிட்டுத் தவணைப்படி பணங்களை வசூலித்துச் செண்ட்ரல்பாங்காருக்கு அனுப்பாமல் தூங்கும் சுபாவத்தையுடையவர்களா யிருப்பதோடு தங்கள்சங்கம் தொடக்கியநோக்கமும் பயனும் அம்மட்டே என்று தவறாக்கருதியும்விடுகின்றனர். சிர் வாகவிஷயமாய் அங்கத்தினர்களுக்குள் பொருமையால் கட்சிப்பிரதி கட்சிகளுண்டாகிச் சில சங்கங்கள் உலைந்துவிடுகின்றன. சிலசங்கத்தார் சங்கத்தின்நோக்கமும் பயனும் சரியாய் அறிந்து கொள்ள முடியாமல் தந்நலமேபரிதெனங்முடி வாளாவிருந்துவிடுகின்றனர். ஐக்கியசங்கமானது மெம்பர்களின் முன்னேற்றத்தின்பொருட்டு மீதும் பணங்களைச்சேர்த்து வைக்கக்கூடிய ஒரு பொதுக்களாஞ்சியம் என்ற உணர்ச்சி சங்கத்தார் களிற் பெரும்பாலாருக்கு இன்னும் ஏற்படவில்லை. கிராமப்பிரதேசங்களில் வேறான்றியிருந்த தினசரி பணவருவாய்தரக்கூடிய கைத்தொழில் முறைகள் குன்றிவிட்டபடியாலும், கிராமவாசிகளில் 100-க்கு 98-பேர் வரை படியாத ஜினத்தவராயிருப்பதாலும் அவர்கள் ஐக்கிய இப்கக்த்திற் கலந்திருந்தும் அதன் உணர்ச்சியற்றவர்களாகவே யிருக்கிறார்கள். அதனால், கூட்டுறவுத்தத்துவத்தின் கோட்பாடுகள் இன்னும் கிராமப்பிரதேசங்களில் முழுதும் பலன்தந்துவிட்டதாக என்ன இடமில்லை.

5. அவைகளின் நடவடிக்கை.

ஐக்கியநாணபச்சங்கங்களுக்குப் பணவருவாய்தரக்கூடிய பிரதான வழிகள் மூன்று. அவற்றுள் முதலாவது பஞ்சுமூலதிரவியம் சேர்த்தல். இரண்டாவது டிபாசிட்டாகப் பணம்சேர்த்தல். முன்றாவது : இவைகள் சங்கத்தின்வேலைக்குப் போதாவிட்டால் செண்ட்ரல் பாங்காரிடமிருந்து கடனுகப் பணம் பெற்றுக்கொள்ளல். இப்பணங்களைக்கொண்டுதான் சங்கத்தின் முழுநோக்கத்தையும் நிறைவேற்றி நாமும் அதனால் இன்றி யமையாத சாதனங்களை யடைந்துகொள்ளக்கூடியவர்களா யிருக்கிறோம். இம்முன்றுமுறைகளில் முதலாவது முறை சங்கத்திற்கு மிகவும் அத்தி

யாவசியமான பொறுப்பு. இரண்டாவதுமுறை சங்கம் பிறரை எதிர் பாராது நோக்கத்தை நிறைவேற்றிக்கொள்ள ஸாபக்குடைய ஒரு சாதனம், முன்றுவதுமுறை நமக்கு அவசியமாய்த் தேவையாயிருக்கும் பொழுது கடனீச் கலபமான மார்க்கத்திற் பெற்றுக்கொள்வதற்காக நாம் ஏற்படுத்திக்கொண்டிருக்கிற ஒரு சிறந்த சாதனம்.

6. அவைகளின் குழைகள்.

இம்முறைகள் கிராமப்பிரதேசங்களில் பிரதம ஜூக்கியசங்கங்களில் நடந்தே உவதில் ஏற்படும் குறைகளீச் சுற்று நிதானித்துப்பார்ப்போ மானுஸ் மெம்பர்களிற் பெரும்பாலார் பங்குத்தொகையின் பொறுப்பையும் உத்தரவாதத்தையும் அதன் சுதந்தரத்தையும் உணராதவர்களாகவேயிருக்கிறார்கள். அதைச் சிலர் கண்மூடித்தனமாய், சலபமான வட்டிக்கும் சௌகரியமானதவணைக்கும் பலவித சில்லறைச்செலவுகளில்லாமல் தங்களுக்கு ஜூக்கிய சங்கங்களிற் கிடைக்கும் கடன்களைப் பெறுவதற்காகக் கொடுக்கும் ஒரு தக்க கமிஷனென்றே நினைத்துவிடுகின்றனர் தங்களின் பாதுகாப்பானது சங்கத்தின்மூலத்திரவியம் என்பதையும், தாங்களும் அதில் ஒருபங்குடைய முதலாளிகள் என்பதையும் உணருகிறார்களில்லை. ஆகவே, பங்குமூலத்திரவியத்தின் பொறுப்பு கிராம ஜூக்கியசங்கங்களில் இன்னும் அறியப்படாதிருப்பதால் பிரைமெரி சங்கங்களில் மூலதனம் பெருகுவதற்கு அதிக காலதாமத மேற்படுகிறது.

கிராமப்பிரதேசங்களில் மாத வரும்படியாவது, தினசரி வரும்படியாவது இப்பொழுது கிடையாது. வியவசாயிகளுக்கு மக்குல்காலங்களில் மட்டுமே வரும்படி எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வரும்படியுள்ள காலத்திலேதான் ஒவ்வொரு மெப்பரும் தம் தம் குடும்பத்தின் கேஷாயிவிர்த்தியைக் கவனித்துப் பணம் மீத்தவைக்கவேண்டியவராயிருக்கிறார்கள். இதனால், பிரதம பிரைமெரி சங்கங்களில் மாத டிபாசிட்டாவது ஹீட்டு உண்டியல் டிபாசிட்டாவது பெற்றுமுடியாதுபோகிறது. ஆறுமாதத்துக்கு ஒருதாம் மக்குல் காலங்களில் மட்டுமே டிபாசிட்டு வரங்கலாம். ஆனால் இப்போதிருக்கிறமுறையில், சங்கங்களில் கூட்டுறையின் கொட்டாடு மெம்பர்களுக்கும் மற்றவர்களுக்கும் பயன்படாதிருப்பதால் ஆறுமாதத்துக்கு ஒருதாம்கூட டிபாசிட்டுப் பெற்றுமுடிகிறதல்லை. கிராம வாசிகள் தங்களிடம் மீதும் பணங்களைத் தருந்தபொறுப்புள்ளதும்

தர்மவட்டி சோர்வடையாமல் கிடைப்பதுமான ஐக்கியசங்கங்களில் டிபா சிட் செய்யவேண்டுமென்ற உணர்ச்சி அவர்களுக்கு இன்னும் உண்டாக வில்லை. ஆகவே, சங்கங்கள் டிபாசிட்டுத்தொகையின் மிகுதியைக் கொண்டு தங்களின் முழுநோக்கங்களையும் திறறவேற்றிக்கொள்ள ஐக்கிய உணர்ச்சி இன்னும் அதிகம் பரவாதிநுப்பது ஒரு தடையாயிருக்கிறது.

வியவசாய மம்பர்களுக்கோ அவசியம் கடன் வேண்டியிருக்கிறது. அதிகங்களுள்ள வியவசாயிகளும் கடன்வாங்கியே தங்கள் தொழில்களை நடத்தவேண்டியவர்களாயிருக்கிறார்கள். ஆதலால், கிராம வாசமுள்ள, விராவசாயத்தொழிலை மேற்கொண்ட எல்லாருக்குமே கடன் தேவையாயிருக்கிறது. கிராமப்பிரதேசங்களில் சங்கங்கள் தங்களுக்கு வேண்டியிருக்கிறபணக்களைப் பங்குமூலமாகவும் டிபாசிட்டுமூலமாகவும் சேகரித்துக்கொள்ளும் காலம் இன்னும் வக்குவிடவில்லை. ஆதலால், பிரைமெரிச் சங்கங்கள் தங்களுக்கு வேண்டியிருக்கிற பணங்களுக்குச் சென்றால்பாங்காரரயே எதிர்பார்க்கின்றன. சென்றால்பாங்காரோ கிராமசங்கங்களுக்குக் கடன்கொடுப்பதில் அதிக அதைவியமுடையவர்களாகவேயிருக்கிறார்கள். கடன்கொடுக்கும் முறையிலும் அதிககாலதாமத மேற்பட்டுவிடுகிறது. ஒரு மெம்பர் கடன் எதற்காகவேண்டுமென்று உத்தேசித்தாரோ அந்தநோக்கமும் கடனைப்பெறும் காலதாமதத்தால் வியர்த்தமாய்ப் போய்விடுகிறது. சங்கமானது மெம்பர்களுக்கு முதன் முதல் ஒருதடவை ஒரு கடன்வாங்கிக் கொடுத்து விட்டால் அப்பால் சேரும் புதியமெம்பர்கள் சங்கத்தின் உதவியைப்படயச் சங்கமானது சென்றால்பாங்காருக்கு மறுகடன் ஸ்டேட்டுமெண்டு தயாரிக்கும்வரை காத்திருக்கவேண்டியவருகிறது. தனது அவசரமானகஷ்டங்களை நிவர்த்தி செய்துகொள்ளச் சங்கத்தின் உதவியைப்படியாக அந்த மெம்பர் அது வரை காத்துக்கொண்டிருக்க முடியாததால் கடன் கொடுப்பதற்காகவே காத்துக்கொண்டிருக்கும் சால்கார்களின் தயவுயே நாடுகிறார்கள்.

இப்போதிருக்கிறமுறையில் சென்றால்பாங்கில் கடன்வாங்க ஏற்படுத்தியிருக்கும் விதிகளாகிய சடங்குகளைச் செய்து முடிப்பதற்குள் விலை காலதாமதமும் சிரமமும் உண்டாகிறபடியால் மெம்பர்களுக்கு எல்லாத்துவமில்லாமற்போய்விடுகிறது. சங்கசிஷ்டத்தில் ஊக்கங்காட்டும் பஞ்சாயத்தார்களுக்கும் மற்றவர்களுக்கும் அதனால் அசிரத்தையும் ஏற்பட்டுவிடுகிறது. கிராமப்பிரதேசங்களில் சங்கமதொடர்க்கியவுடனே

அச்சங்கமானது மெம்பர்கள் பிற்ரிடமும் சாவ்கார்க் னிடமும் அடிக்காலம் கொடுமையான ஒப்பந்தங்களுக்குமுட்பட்டி வாங்கியிருக்கிற பாரமான பழையக்கடன்களைத் தீர்க்கும்வேலைப்பை முதன்முதல் மேற்கொள்ளவேண்டியிருக்கிறது. பள்ளி கை நாந்த முன்கடன்களைத் தீர்ப்பதென்றால் சங்கம் நீதித்தகவுக்கடனையே கொடுத்து தவவேண்டியிருக்கிறது. மெம்பர் தன் குடும்பபோவினைக்கும் தன் தொழில்களைக் காலதாமதமின்றி முடித்துக்கொள்வதற்கும், சுப அசபகாரியங்களுக்கும், கிஸ்திக்கும், பண்டிகைகளுக்கும் இன்னும் மற்றவீட்டு வியவாரங்களுக்கும் ஏற்படும் செலவுக்காக அப்போதைக்கப்போது வாங்கும் சிறு சில்லறைக்கடன்களைத் தீர்ப்பதற்காக ஏற்படும் செலவைக் கழித்து மீதும்வருபடியே நீதித்தகவுக்கடன்களையடைக்க உதவுகிறது. ஆதலால் முன்கடன் தீர்க்கும் கடன்களைல்லாம் நீதித்தகவுக்கடன்களாகவே கொடுக்கவேண்டியிருக்கிறது. இக்கடனை மெம்பர்கள் வாங்கி, முன்கடனை யடைத்துவிட்டால் இடையில் அப்போதைக்கப்போது அவசியமான குறுகியகாலக்கடன்களும் மெம்பர்களுக்குத் தேவையாகிறது. இக்குறுகிய சில்லறைக்கடன்களுக்கு அதே மெம்பர் மறுபடியும் சங்கத்தின் தயவு நாடிவந்தால் அக்கடன்களைச் சங்கம் கொடுத்து தவழும் கிறதில்லை. ஏனெனில், பினரெமரிசங்கங்களில் பங்குமூலதாவியம்சேர அதிக கலதாமதமாகிறது. டிபாசிட்டோ கிடைப்பதில்லை. செண்ட்ரல் பாங்காரோ ஒருதடவை கடன்கொடுத்து விட்டால் அது திரும்வரை சங்கங்களுக்கு மறுகடன் கொடுக்கச் சம்மதிக்கிறார்களில்லை. ஒரு அவசரமான காரியத்திற்காகவாவது சங்கம் வசூலிலிருந்து கடன்கொடுக்கலாம் என்று உத்தேசித்தால், கனம் அளிஸ்டென்டு ரெஜிஸ்ட்ரர் அவர்கள் வசூல்பணத்தைக் கடனே கொடுக்கக்கூடாதென்று சர்க்குலர் பிறப்பித்துகிடுகிறார்கள். ஆகவே, இச்சிறுகில்லறைக்கடன்களைப் பெறுப்பொருட்டுச் சங்கத்திற்சேர்க்கிறுக்கும் மெம்பர்கள் பழையபடியும் அச் சாவ்கார்களின் தபவையே நாடுகிறார்கள். அவர்களோ ‘முன்னுக்குப்பின் முரண்’ என்றபடி முன்புகொடுத்த அதிகவட்டிக்குமேல் இன்னும் கொஞ்சம் கூடுதல்வட்டியும் கொடுமையான ஒப்பந்தங்களும் ஏற்படுத்திக்கொடுகிறார்கள். இக் கடன் கொடுமையால் மெம்பர்களுடைய பற்றியகடன்கள் தீர்ந்தபாடில்லை. மறுபடியும் நாள்வழியாய்க் கடன் பெருகியிடுகிறது. சங்கமானது செண்ட்ரல்

பாங்காரிடம் ஒரு நீடித்தகாலக் கடன்வாங்கி மெம்பர்களுக்குக் கடனுக்கொடுத்துவிட்டால் அவ்வாயிதா தீரும்வரை மெம்பர்களிடமிருந்து தவணைப்பணங்களை வசூலித்துச் செண்டில்பாங்காருக்கு அனுப்பிக் கொண்டிருக்கும் ஒருவேலையைத்தனிர மெம்பர்களின் முன்னேற்றத்தின் பொருட்டு யாதோரு உதவியும் செய்யச் சுக்கியற்றதாகவே யிருக்கிறது.

இவ்விஷயத்தில் நபக்குக் குறைகள் ஏன் உண்டாகின்றனவென்று சிறிது ஜன்றிப்பார்த்தால் நமதமுயற்சியின்குறைவே இவ்விததொங்காக்கிக்கொண்டிருக்கிறதென நன்குதெரியும். செண்டில்பாங்கு நமது சங்கங்களின் அபிவிருத்தியின்பொருட்டே ஏற்பட்டதுக்கிறது. நமதுசங்கங்களெல்லாம் ஒன்றாக்குமேஇந்தச் செண்டில்பாங்கை ஏற்படுத்துகின்றன. செண்டில்பாங்குவேறு எாம்வேறுன்று செல்வதற்கு எந்தவழியுமில்லை. நாமே செண்டில்பாங்காரரக இருக்கும்போது நாம் அதைப்பற்றிக் குறைக்காண்டிருப்பதில் யாதும் பயனில்லையென்றேதெரிகிறது. ஆனால் நமதமுன்னேற்றத்தில் அதிகக்கருத்துக்கொண்டு நமக்குத் தங்களால் இயற்ற உதவியைச் செய்தவேண்டுமென்ற அவாவோடுகூடிய நமது சகோதரர்களான சிலதனிமெம்பர்கள் செண்டில்பாங்கின் நிதியைப்பெறுக்கமுன்வந்துள்ளார்கள். அவர்களை மெம்பர்களாகச் சேர்த்துக்கொள்ளவேண்டுமென்று கருதியே அதற்கும்நாம் அனுமதித்திருக்கிறோம். அவர்கள் நமக்கு அன்னியர்களல்லர். நம்முடைய முன்னேற்றத்திற்குத் தகுந்தபணவுதவியைச் செய்யமுன்வந்துள்ளானமது ஐக்கியசகோதரர்களென்பதை நாம் அழுத்தமாய் ஞாபகத்தில்வைத்துக்கொள்ளவேண்டும். ஐக்கியசங்கங்களுக்குத் தாயகமானங்களிலீர்கிலை நம்மால் ஏற்படுத்தப்பட்டிருக்கிற செண்டில்பாங்கே, அதைக் காப்பாற்றவேண்டிய முழுப்பொறுப்பும் நமது சங்கங்களையே சார்ந்திருக்கிறது. நமது சங்கங்களின் முழுஊக்கமும் நமதுசகோதரர்களான தனிமெம்பர்களின் நம்பிக்கையும் இருந்தால்தான் செண்டில்பாங்கானது நீடித்துவளரமுடியும். நாம் செண்டில்பாங்கை நமது சொந்தபங்களை நமது தளிவாய்த் தெரிந்துகொண்டு அதன் வளர்ச்சியில் கருத்துவைத்து விட்டோமானால் நமது சங்கங்களும் சிக்கரம் அபிவிருத்தியை அடையும். நாமோ செண்டில்பாங்கே விடவாரங்களைத் தீவ்மானிக்கவும் அதன் நிர்வாகச் சாலவுகளைத் தணிக்கைசெய்யவும் வழங்குமாருமை செண்டில்பாங்கில் டிகாசஸ்பகுட்டுகிறோம். அதில் நமது பினாமெரிச்சங்கங்களை அளவு

கடந்தவரைத்தவறின பாக்கிகளையைத் துக்கொண்டிருக்கின்றன. நாம் வாயிதாக்கடந்த பாக்கிகளை வைத்துக்கொண்டிருப்பதாலும் சென்ட்ரல் பாங்கு வேறு நாம் வேறு என்றாண்ணிச் சும்மாவிருந்து விவைதாலுமே சென்ட்ரல்பாங்கில் தருந்தாதவிலையடையக் கொஞ்சம் தடைஏற்படுகிறது. விவைசாயமெம்பர்களுக்கோ கடன் அடிக்கடி தேவையாயிருக்கிறது. உலகப்போக்கின்சுபாவத்தையொட்டித் திடீரென்று ஏற்படும் சம்பவங்களாலுண்டான கஷ்டத்தைநிகப் பணம்வேண்டும். மேலும், அவர்களுக்கு அவசியம்நேரிட்டபொழுதெல்லாம் தொழிலைமுடிக்கப் பணம் தேவையாயிருக்கிறது. “பருவத்தேபயிர்செய்” என்றும், ‘எண்ணிச்செய் செட்டை’ ‘எண்ணேதேசெய் வேளாண்மைபை’ என்று முள்ள பழமொழிகளின்படி ஏற்றகாலம்வந்தபோதும் சமயம் ஒத்துக்கொண்டகாலத்தும் சிதோஷ்ண ஸ்திதியை எதிர்பார்த்துச் சமயத்துக்குத்தக்கப்படுவெல்லாம் செலவழித் துத் தொழில்செய்பும் வன்மையடையது விவைசாயம். தவிரவும் வியவசாயத்தொழிலுக்கு ஏற்ற தகுந்த சாதனங்களும் சாமக்கிரியைகளும் தண்ணீர்ச் செள்கரியமும் இடவசதிகளும் செல்லாக்கும் ஒற்றுமையாக வேண்டும். இதை விளக்கக்கூடுதிபே நமது ஒளவையாரும்,

“ஏரு மிரண்டுளதாய் இல்லத்தில் வித்துளதாய்
நீருகே சேர்ந்த நிலமுளதாய் — நோகச்
சென்று வரவெளிதாய் செய்வாரும் சொற்கேட்கில்
என்று முழுவே யினிது”

என்ற சொல்லியிருக்கிறார். இவ்விதமாக எல்லாச் செளகரியங்களும் ஒருங்கேயமையப்பெற்ற விவசாயிகளைக் காணுதல் அரிதாகும். ‘ஒன்றி லார்க்கொண்றிலே’ என்ற முதுமொழியின்படி எவ்வளவு செளகரியங்கள் அமையப்பெற்ற வியவசாயியிருந்தாலும் பணப்பழக்கமில்லாமல் தன் தொழில்களைச் செவ்வையுற நடத்த முடியாது என்பது பிரசித்தம்.

“குங்கேற்றியானெப்போர்கண்டற்றுற்றங்கைத்தொன்
றுண்டாகச் செய்வான்வினை” — (திருக்குறள்).

யாதோரு அச்சமும் வருத்தமுயில்லாதபடி உயர்ந்த குன்றின்பேரிற் இருந்துகொண்டிருப்பவன் பூரியில் யானைகள் ஒன்றேடான்று செய்கிற சண்டைபை எப்படி இனித்திருந்து பார்ப்பாலே அதைப்போலக் தண்ணிடம் பெருங்கோச் சேந்துவைத்துக்கொண்டிருப்பவன் தன் தொழிலை முடிக்கீத்தகுந்த ஆட்களைக்கொண்டு இனிமைபாகவே தனது

தொழில்களை முடிக்கவல்வனுவான் என்பது கருத்து. ஆதலால் தொழில்முடிய உதவிசெப்பது பொருளே. அதிலும் நமது வியவசாபத் தொழிலுக்குப் பணப்பழக்கமானது இன்றியமொத்தாதனமாயிருந்து கொண்டிருக்கிறது. இப்பணங்களைத் தற்போது வியவசாயிகள் ஐக்கிய சங்கபல்லாத மற்றமார்க்கங்களில் அடைவதனால் உண்டாகும் கஷ்டமும் நஷ்டமும் எண்ணத்தரமன்று. அந்த நஷ்டத்தைக் குறைக்கத் தகுந்தலதவிசெய்வன நமது ஐக்கியசங்கங்களே. அச்சங்கங்களில் இருக்கும் சிற்கில அசௌகரியங்களையும் சீக்கிரம் நிவர்த்தித்துவிடவேண்டியது மிகவும் அவசியமாகும்.

7. நிவர்த்திக்கவேண்டிய மார்க்கங்கள்.

(மேம்பார்களின்உணர்ச்சி அவசியமானது.)

பங்குமூலதிரவியம் சீக்கிரம் பெருகுவதற்கு மெம்பர்களின் உணர்ச்சி மிகவும் அவசியமானது. சங்கமானது சிலையுண்றி வளர்க்குத் தகுந்த பலனைக்கொடுக்கவேண்டுமானால் சங்கத்தின்மெம்பர்களுக்கு நல் ஒன்றரச்சியும், சகோதாத்வமும், சுதந்தரநன்மையும், பிரஸ்பரலூற்றுமையும், பொதுவிஷயங்களில் ஊக்கமும், சமூகக்கட்டுப்பாடும், புதியவிஷயங்களையறிந்துகொள்ளும் மனோவிசாலமும் இருக்கவேண்டும். மெம்பர்கள் தங்கள் தனித்தொழில்களைச் செவ்வையாகச்செய்து அதனால் தகுந்த பலனைக் கைக்கொண்டு சுபிட்சத்தை அடையவேண்டுமானால், கூட்டுறவுத்தொழிலின்வளிமையைக்கொண்டு நிக்ஷிதமுற்றத்தேவன்டும்.

“வினையால்வினையாக்கிக்கோடனைகவுள்

யானையால்யானையாத்தற்று”

எண்ணார் வள்ளுவனுர். ஒருதொழிலை மற்றொரு பழங்குபொருந்திய தொழிலின் உதவியைக்கொண்டு முடித்துக்கொள்வது எதை ஒக்குமென்றால் ஒருபாரையை வேறொரு பழக்கப்பட்ட யானையைக்கொண்டு பினித்ததைக்கும். சங்கத்தில் சேர முன்வருபவர்களைல்லாம் சங்கத்தின் மூலதனத்தையும் கட்புனிதியையும் நாளடைவில் பெருக்கிப் பிறகுதவியை வீதிர்பாராமல் தங்களுக்குத் தாங்களே முதலாளியாகும் தத்துவத்தை உணர்ந்திருக்கவேண்டும். சங்கத்தில் சேர்ந்த ஒவ்வொருமெம்பரும் சங்கம் தமக்குச் சொந்தமான ஒரு பொதுக்கூட்டுறவுச்சாதன மென்பதை நன்றாக்கித்துக்கவேண்டும். சங்கத்தின் முன்னேற்ற விஷயத்திலும் சிர்வாகாதுமைப்பிலும் கண்ணுறுங்கருத்துமாயிருக்கவேண்டும்.

பொதுநல ஊக்கமும் தன்னலமறப்பு முள்ள தகுந்த பஞ்சாயத்தார்களைக் கொண்டு சங்கத்தின் நிர்வாகத்தை யமைக்கவேண்டும். பெநிய சந்ததி, பணக்காரர் பாம்பரீயானவர் ஆகலால் அவரைத்தான் பஞ்சாயத்தாராக நியமிக்கவேண்டும் மென்ற கண்மூட்டத்தனமான கொள்கை யவர்களை விட டெழியவேண்டும். கிராமப்பிரதேசங்களில் இவ்வித கொள்கைகள் அளவுகடந்திருக்கின்றன. அதனால் சங்கத்தின் அமைப்புச் சரியான மார்க்கத்தில் நிலைசிறுத்தப்படவில்லை. சங்கத்தில் சேரமுன்வருபவர்கள் ஒரே ஒரு நோக்கத்தைமட்டும் கைக்கொள்ளுகிறார்கள். அதாவது குறைந்தவட்டிக்கும் கிராமான நல்தவணைக்கும் பல சில்லறைச்செல வில்லாமல் கடன்வாங்கிக்கொள்ளலாம் என்பதே. இது, முழுவதும் பலன்தரத்தக்கதில்லையென்பதை அவர்கள் உணரவேண்டும். நமக்கு அவசியம்நேரிட்டபொழுது உதவும் நம து தொழில்முறைகளைச் சீர்ப்பெற முடிக்கவும் நமதுபணங்களைக் கூட்டுறவுக் களாஞ்சியங்களில் சேமித்துவைத்துக்கொண்டால் அதனால் நமது தொழில் முட்டுப்படா தென்ற உணர்ச்சி அவர்களுக்கு ஏற்படவேண்டும். கட்சிபேதங்களும் ஜாதிமதவித்தியாசங்களும் சில்லறைச்சண்டைகளும் வீணைசெலவு களும் அறவே யொழியும் கூட்டுறவுமார்க்கபோதனை அவர்களுக்கு ஏற்படவேண்டும். இப்போதிருக்கிற நிலைமையில் கிராமப்பிரதேசங்களில் ஜூக்கியாவைப்போல ஒவ்வொருதாலுகாக்களிலும் ஒருமகாநாட்டுத் திருவிழாக் கூட்டிவைப்பதே ஒரு சிறந்த சாதனமாகும்.

8. போக ஏலச்சீட்டுகேள்.

கிராமப்பிரதேசங்களில் டிபாசிட்டுப்பெறுவதற்குத் தடையாக இருக்கிற ஒருவிதக் கூட்டுக்கொள்கையுடைய போகவலச்சீட்டுகள் நடை பெறுகின்றன. ஷே போகவலச்சீட்டுகளை யேதாவது ஒரு தனிமனி தன் முதல்பிடிதாராயிருந்து நடத்துகிறார்கள். அதில் சேரும் சிட்டு மெம்பர்களுக்குப் பணம்சேரும் முறைமையில் கஷ்டமும் நஷ்டமும் ஏற்பட்டு முடிசில் ஒருவெளி பணத்துக்கும் நஷ்டம்வந்து கோர்ட்டு வாக்குக்குப் போகும்படியும் நேரிடுகிறது. அந்தப் போகவலச்சீட்டுக் களைப் பிரதம இரைமெரிச்சங்கங்கள் முதல்பிடிகாரராயிருந்து லெகு வானமார்க்கத்தில் மெம்பர்களுக்கு லாபத்தைக்கொடுக்கக்கூடிய முறையில் நடத்தலாம். இம்முறைகளை நடத்தப் பிரதமசங்கங்களில் சட்டம்

வற்பட்டிருந்தபோதிலும் அநேக கிராமங்கள்கள் இம்முறையையும் கைக்கொள்ளவில்லைதென்றே சொல்லலாம். இம்முறைகளைச் சங்கங்கள் கைக்கொள்ளுமானால் சங்கத்தின் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்ள இதுவிட்டு ஒரு தகுந்த சாதனமாயிருக்கும்.

9. இதற் பொதுப்பணங்கள்.

இதைத்தவிர ஒவ்வொருகிராமத்திலும் கிராமத்துக்குச்சொந்த மான பொதுப்பணங்கள் அதாவது கோவில்உண்டியல்திதி, தரது, மக்கை குத்தகை, போகப்பிடித்தம், சமுதாபவரும்படிகள், கிட்டங்கீக்குத்தகை முதலிய பல பொதுவரும்படிகள் பொதுச்செலவுக்காகக் குடிகளால் ஒதுக்கிவைக்கப்பட்டிருக்கின்றன. இவ்வரும்படிகள் ஏறக்குறைய 200 ஆண்டுகளுக்குமுன்புவரை நிலைத்திருந்த நமதுநாட்டு நகரச்சங்கங்களா னுப், தொழிற்சங்கங்களாலும் ஏற்படித்தப்பட்டவைகள் என்பது புல னகின்றது. ஆனால் அச்சங்கங்கள் நாளாடவில் இருந்துஇடம் தெரியா மல் மறைந்துபோகவே அவ்வரும்படிகள்மட்டும் நிலைத்து அவ்வுரில் பெரியவாக்காளராக இருக்கும் ஒரு தனிமனிதருடைய பொறுப்பில் இருந்துவருகின்றன. இப்பணங்களை கிராமபாங்கு என்றுசொல்லப்படும் கிராமங்தாஜுக்கியசங்கங்களில் ஒரு டிபாசிட்டாகப் போட்டுவைத்துக் கிராமப் பொதுக்காரியங்கள் நிறைவேறவேண்டிய காலங்களில் மட்டும் எடுத்துச்செலவுசெய்து கொள்ளலாம். அந்தப்பணத்துக்குளவித்தபயமு மில்லை. லாபமுமின்டு. நமதுஜுக்கியசங்கங்கள் இது விஷயங்களில் ஒரு கிராமபாங்கைப்போல உதவிசெய்யக்கூடியது யிருக்கும். இவ்வரும்படிகளிலிருந்து ஒவ்வொரு சிறுகிராமத்திலும்கூட வருஷாந்தரத்திற்குள் சேரக்கூடிய பொதுப்பணம் குறைந்தபகுதி 1000 ரூபாய்க்குக் குறையாது. இப்பணங்களை நமது ஜுக்கிய சங்கங்கள் டிபாசிட்டாகப்பெற்று விட்டால் நமது எல்லா நோக்கங்களையும் நிறைவேற்றிக்கொள்வதற்கு இதுவும் ஒரு தகுந்தசாதனமாயிருக்கும்.

10. பஞ்சாயத்தார்களின் உற்சாகம்.

பஞ்சாயத்தார்களின் உற்சாகம் அதிக பல ச் தாக்தக்கது. மெம்பங்களுக்கு ஜுக்கியபூக்கத்தில் அதிக உணர்ச்சியையும் திருப்பிணையும் உண்டுபண்ணக்கூடியவர்கள் அவர்களால் தெர்ந்தெடுக்கப்படும் பஞ்சாயத்தார்களே. சரியான பஞ்சாயத்தார்கள் தேர்ந்தெடுக்கப்பட்டால்தான் சங்கத்தின் அமைப்பும் உபயோகமும் பயன்படும். பின்சாயத்தார்

களுக்குக் கங்கமுன்னேற்ற விஷயத்தில் அதிகச் செல்வாக்கும் உற்சாகமும்வேண்டும். அவர்கள் சங்கத்தின் முழுவியவகாரத்திலும் தெர்க்கிபெற்றிருக்கும் வண்டும். சங்கத்தைப் பலவழிகளிலும் முன்னேற்றசெய்யவேண்டியவர்கள் பஞ்சாபத்தார்களே. அவர்கள் கூட்டுறவுக்குத்தாழிலில் மூலத்துக் கவுன்களில் நன்றாய் உணர்க்கிபெற்றவர்களாகவே யிருக்கவேண்டும்.

“செய்வினைசெய்வான்செயன் முறையவிலீன
யுன்னாறிவான்உள்ளங்கொள்ளல்”

என்றும் நமது பெருநாவலர். அதாவது ஒரு தொழிலைச் செய்ய மேற்கொண்டவர் அத்தொழின்முறைகளைப் பூரணமாயறிந்தே செய்ய முன்வதேவன்டும். ஜூக்கியத்தொழிலில் வல்லமையமையப்பெற்ற பஞ்சாயத்தார்கள் சங்கத்தின் சிர்வாகவேலையில் அமையப்பெற்றால் பொன்மலர் இயற்கையழகேரி வாசனையையும் அடைந்துவிட்டால் எவ்வாறு வருமையுறுமோ அவ்வாறே அந்த ஜூக்கியசங்கமும் அதிகப்படுகிறதேயும் மேம்பாட்டையும் அடையும். ஆகலால் இதுவிஷயங்களில் தேர்ந்த பஞ்சாயத்து மூம்பாக்கள் மற்றவர்களுக்குப் பங்குமூலதிரவியத்தின் பொறுப்பையும் கடன்களின் உத்தாவாதத்தையும் எடுத்துச்சொல்லி நமது முதல்வேலை பணம் ஒன்றுமேசுப்பதே என்பதைத் தெளிவாகக் காட்டுவேண்டும். மெம்பாக்களுக்குக் கடன்கொடுக்கும் விஷயங்களில், கடனின் சகாயத்தை விரும்புகிற மெப்பர் அதனால் தொழிலிலிருந்து செய்கிறாவென்றும், அத்தொழிலினால் கிடைக்கும் ஊதியம் கிரமமானது தானுவென்றும் சங்கத்தின் கடனை அத்தொழிலினால் கிடைக்கும் ஊதியத்திலிருந்து அடைக்குமுடியுமாவென்றும் முதலில் தெரிந்து கொண்டு கொடுக்கும் கடனின் சகாயத்தால் தொழிலிலிருந்துசெய்து அதனால் கிடைக்கும் லாபத்திலிருந்து இக்கடனை அடைக்கும்படியான இயல்புள்ள சாரியங்களுக்கும்டுமே கடன்கொடுப்பதில் அதிகதாராள நோக்கத்தைக் கைக்கொள்ளவேண்டும்.

11. கூட்டுறவுக்கல்வி,

“விலங்கொடுமைக்களைப்பிரிலங்குறூல்
கற்றூரோடுடைனயவர்”

என்ற தமிழ்மறையிக்படி நமது ஜூக்கிப் பங்கங்கள் தழைத்தொங்கக் கூட்டுறவுக்கல்வி யிகவும் அவசியமானது. இனிமேலாவது, குடும்பபூரங்களை சிர்வகீக்கத் தயாரிக்கொண்டிருக்கும் பள்ளி மாணவர்

களுக்கு இக்கல்வியையும் ஜக்கியத்தின் உண்மையுணர்வையும் ஜக்கிய சங்கங்களின் துணைச்சட்டங்களையும் இளமையில் போதித்தால்தான் அவர்களாவது ஜக்கியர்கள் என்ற ரூபத்தோடும் தொனியோடும் வெளி யேறி ஜக்கிய இயக்கத்தில் ஈடுபட முன்வரமுடியும். அதனால் ஜக்கிய இயக்கமும் அதையேம்பாட்டையடையும். ஆகலால் ஜக்கியம் என்ற அமிர்தத்தை இப்பொழுதே பள்ளிமாணவர்களுக்குக் கட்டாயமாகப் புட்டிவிடவேண்டும். இதனால் ஜக்கிய இயக்கத்தின் உண்மையான சொருபம் வெளிப்பட்டுத் தாண்டவமாடி வறுமைப்பார்க்கி வருவாயை மிகுதியாக்குப் படும். பிரதம பிரமெரிசங்கங்களும் அதனால் மேம்மையடைந்து இன்னும் அநேக சகோதரசங்கங்களை உண்டுபண்ணும்.

12. முடிவுரை.

நான் ஏதோ என் சிற்றிவுக்கு எட்டியவரையில் கூட்டுறச்சங்கங்களின் சில விஷயங்களைப்பற்றி அதிகதூரம் உள்ளிக்கொட்டிவிட்டேன். முடிவுக்குவரவேண்டியது ஒன்றே பாக்கியிருக்கிறது. விரி வஞ்சி அதையும் கூறிவிடுகிறேன். பெரியோர் பிழைபாறுப்பாராக.

நாம் அகங்காரம் என்ற கொடிய அசுரன் நம்மை அனுகாதபடி ஊக்கம் என்ற வாளாயுதத்தைக் கைக்கொண்டு ஒற்றுமை, சுதந்தரம், பொதுநலம் என்ற தேவியை வணக்கித் துணைகொண்டு தளர்ச்சி, வேற்றுமை, துவேஷம், அழுக்காறு, காமம், பொய் இவைகளை அறவேவெட்டித்தள்ளவேண்டும். நாமீனவரும்ஒன்றுகூடிக் கூட்டுறவென்ற கோடாவியின் வலிமைகொண்டு ஒருவராலும் பிளக்கமுடியாதிருக்கும் தரித்திராம் என்னும் கட்டைப்பைத் துண்டுதுண்டாகப் பிளந்தெறியவேண்டும். வாக்குநாணயம் சுயஸ்தவி சிக்கனம் என்ற திரிகளில் கூட்டுறக்கல்வி என்றநெய்யைச்சொரிந்து செல்வமாகிய தீபப்பிரகாரசத்தைக் கொழுந்து விட்டெரியும்படி செய்யவேண்டும் நாம் அனைவரும் அத்யந்த விசுவாசத் தோடும் அந்தரங்கமான நல்ல சுபாவத்தோடும் நம்மைப்படைத்த கடவுளுக்குமுன் வெட்கமின்றிக் கணக்கு ஒப்புவிக்கவேண்டுமே என்ற திசிலோடும் தாராள நோக்கத்தோடும் சமச்தந்தரத்தோடும் கூட்டுறவுச் சார்தனங்களைக்கைக்கொண்டு லெளகிக ஆசாரவாழ்க்கைக்குத்தேவையான பொருளீச் சம்பாதிக்க முயற்சிசெய்யவேண்டும். எல்லாம்வல்ல சுடவள் இந்தியமக்களுக்கு அருள்பாவிப்பாராக, சுபம்,



(வேண்டாழ்வசவகை.)

131. போதார் நறும்பின்டிப் பொன்னேர் ¹மணியனையான்
தாதார் மலரடியைத் தணவாது வணக்குவார்
தீதார் விழைகெடுப்பார் ²சிறந்து.

(வேண்கலிப்பாவகை.)

132. நாகினம்பூம் பிண்டி கக்ஷீ நான்முகனும் வானிரைஞ்சு
மாகதஞ்சேர் வாய்மொழியான் ³மாதவர்க்கு மல்லார்க்கும்
தீதகல வெடுத்துஹரத்தான் சேவுதிசென் றடைந்தார்க்கு
மாதுயரங் தீர்த் வெளிது.

(கலி வேண்பாவகை.)

133. பண்கொண்ட வரிவண்டும் பொறிக்குயிலும் பயில்வானு
விண்கொண்ட வசோகின்டீழ் விழுமியோர் பெருமானைக்
கண்ணாலு மனத்தாலு மொழியாலும் பயில்வார்கள்
விண்ணாலும் வேந்தரா வார்.

134. அணிநிழம் லசோகமர்ந் தருணைறி நடாத்திய
மணிதிக் முவிரோளி வரதனைப்
பணிபவர் பவநனி பரிசுறப் பவரே.

135. போது சாந்தம் பொற்ப வேங்கி
ஆதி நாதற் சேர்வோர்
சோதி வானங் துண்ணு வோரே.

136. சீயஞ் சுமந்த மாசறு மணியனை
மேய ஏறவோன் சேவுதி
வாயின் வாழ்த்த வானுல கெளிதே.

137. நகவக்கணம் வீய நன்றா வாய்ந்து
சேட்டலர் விரீய மோட்டார் பிண்டி
நன்னிழன் மேயோன் சேவுதி
துண்ணினர் துண்ணலர் துகட்டிரும் ⁴பிறப்பே.

138. உலகுடன் விளக்கு மொளிசின ரவிர்மதி
மதிகல னழிக்கும் வளங்கெழு முக்குடை

(131) யாப். வி. 66: ¹மணியனிப்புனல், ²சென்று. (132, 133) ஷட் 85, ³வாசவர்க்கு. (134) ஷட்.8, யாப்.கா, உறுப்.5; இலக். வி. 714. (135) ஷட் 63; யாப். கா, உறுப். 5, இலக். வி. 714. (136) ஷட். 11. (137) ஷட். 95, ⁴பிறப்பதே, (138) ஷட். 52; யாப். கா, இலக். வி.

முக்குடை நீழற் பொற்புடையாசனம்
ஆசனத் திருந்த திருங்தொளி யறிவுனை
யறிவுசே குள்ளமொட்டுந்தவம் புரிந்து
துண்ணிய மாந்த ரென்ப
பன்னருஞ் சிறப்பின் விண்மிசை யுலகே.

(சித்திரக்கா).

139. ஒருதிரட்டிப்பொன்னெயின் மூன்றின்
ஸரறம் பயந்த நான்முக வண்ணல்
மூவகை யுலகிற்கு மொருபெருங் கடவுள்
நால்வகை யோனியு ஸிருவினை கடிந்து
மூங்கெநறி பயந்த செங்கெநறி யொருவன்
நால்வகை யளவையு மிருவகைப் பண்பும்
ஒன்ற வரைத்த முக்குடைச் செல்வன்
சுரடி பரவின ரென்ப
பேரா உண்ணெறி பெறுகிற் போரே.

(எழுது ஸ்ரிருக்கை.)

140. ஒருபொருட் கிருதுணி புரைத்தனை யொருகால்
இருபிறப் பாளர்க்கு மூவமிழ் தாக்கி
ஸரறம் பயந்த வோராகு ஓழியை
இருமலர் நெடுங்க ணரிவையர் தம்மொடு
மூவகை யுலகி னல்வகைத் தேவரும்
மூம்மையி னிறைஞ்சு மீரடி யொருவனை
இருவினை பிரித்து மூவெயின் முருக்கி
நாற்கதி தவிர்த்த வைங்கதித் தலைவ
நான்மறை யாள மூம்மதிற் கிழவ
இருகுண மொருமையிற் தெரிவறக் கிளாந்த
இருசுடர் மருட்டு முக்குடைச் செல்ல
நால்வகை வருணமு னைவகைக் குலனும்
மாற்றி மாந்தர்க் கறிவுற வகுத்தனை
ஜிங்கிற நுமலர் முன்னுற வேங்கி
நாற்பெரும் படையொடு மூந்மறை வலங்கொண்
மிருகையுங் கூப்பி யொருமையின் வணங்கி
அரசர் நெருக்குறூ முரசுழுழங்கு முற்றத்

திருநிதிப் பிறங்கலோ டிமையவர் சொறிதவின்
 முருகயர் வழிர்க்கு மும்மலர் மாரியை
 நால்வகை யன்ந்தமு நயந்தனை தேவரின்
 ஜிவகை விழுவ ஸையற வெய்தினை
 ஆஹபுரி நிலையுங் தேறினர்க் கியம்பினை
 எழுநயம் விரித்த திருமறு மார்பினை
 அறபொரு ஓறைந்தனை யைப்பத மருளினை
 நான்குநின் முகமே மூன்றுநின் கண்ணே
 இரண்டுநின் கவரி யொன்றுநின் னசோகே
 ஒருதன்னையை யிருதிரத்தினை
 முக்குணத்தினை நால்வகையினை
 ஐம்பத்தினை யறுபிறவியை
 ஏழகற்றிய மாதவத்தினை
 அரிமருவிய மணியனையினை
 வளர்க்கிரொளி மண்டலத்தினை
 அதனால்,
 மாகெழு நீழற் கேவலங் தோற்றிய;
 ஆதியங் குரிசினிற் பரவுதும்
 தீதறு சிவகதி சேர்க்கா மெனவே.

(கடசதுரீத்தம்.)

141. கருமால் வினைகளை யேறிச் செடிசெய்து காறடப்போ
 யருமா நிரயத் தழுங்துதற் கஞ்சியஞ் சோதிவளர்
 பெருமான் மதிகெறு முக்குடை நீழற் பிணியொழிக்குங்
 திருமா றிருந்தடிக் காளா யொழிந்ததென் சிந்தனையே.
142. செருவிளை வைவேற் றிக்கெழுளி வேந்தர் திருமுடிமே
 ஹருவிளை யொண்போ துறுங்கி பாதங் குறைவறியாக்
 கருவிளை யாட்டுங் கவினுடை வாட்கட்க கனிபுரவாய்த்
 திருவிளை யாடுங் கனவரை யாதச் சினவரனே.

143. மூரன்று சென்று வட்டின
 நிரங்த பிண்டி நீழுஜன்
 பரங்த சோதி நாதனெம்
 அரங்கை தீர்க்கு மண்ணலே.

144. கயற்கருங்க ணங்ளலார்
முயக்களீங்கி மொய்ம்மலர்
புயற்புரிந்த புண்ணியர்க்
கியற்றுமின்க ஸீரமே.
145. பொங்கு சாமரை தாம்வீசச்
சிங்க பீட மமர்ந்தவெங்
கொங்கு சேர்குளிர் பூம்பிண்டிச்
செங்க ஞைந்தி சேர்மினே.
146. போது விண்ட புண்ட ரீக
மாத ரோடு வைக வேவண்டின்
ஆதி நாத ராய்ந்த நூலின்
நீதி யோதி நின்மி ஸீடு.
147. யினையைத் தான்மிடைந் தோட்டினிர்
அனகத் தானிருள் காண்குறிற்
கனகத் தாமரைப் பூமிசைச்
சினைச் சிங்தியின் செவ்வனே.
148. உலக மூன்று மொருங்குட னேத்துமான்
டிலக மாய திறலறி வன்னடி
வழுவி னெஞ்சொடு வாவிதி னற்றவும்
தொழுவ ரெல்வினை நீங்குக வென்றியான்.
149. ஆதி யானற வாழியி னனலர்ச்
சோதி யான்கொரி ழுமழை யான்வினைக்
காதி வென்ற பிரானவன் பாதமே
நீதியா னினை வாழிய கெஞ்சுசமே.
150. போதுறு முக்குடைப் பொன்னையி லொருவன்
தாதுறு தாமரை யடியினை பணிந்தார்
தாதுறு தாமரை யடியினை பணிந்தார்
தீதுறு தீவினை யிலரே.
151. தங்கக் கனகச் சோதி வளாகத்
தங்கப் பெருநா ஸாதியை யாஞ்ம்
செங்கட் சினவேள் சேவழி சேர்வார்
தங்கட் கமருங் தண்கட ஞேட.

(144-147) யாட். வி. 95. (148) ஷ. 37. (149) ஷ. 95. (150) ஷ.

76. (151) ஷ. 95.

152. முருகவிழ்தா மறைமலர்மேன் முடியிமையோர் புடவரவே
வருசினனு ராமரதால் வழிபிழையா மனமுடையா .
இருவினேபோய் விழுமூறியா வெத்திரியா தியெயெறியா
நிருமலரா யருவினராய் நிலவுவர்சோ தியினிடையே.
153. இந்திரர்க் ளேத்துமடி யீண்டுயிர்க் ளோம்புமடி
வெங்திறல் ஞாயிற்றெழில் வீவிலொனி வெல்லுமடி
மந்திரத்தி ஞேதுமடி மாதுயரங் தீர்க்குமடி
யந்தரத்தி ஞைவிதழ்த் தாமரையி னங்கண்டி.
154. கொடிகொடியொடு மிடைவனவள குடைகுடையொடு குடைமிசை
கடிநறுமீலர் சொரிவனவள கடிமதிலுள கவரியுளு [யுள்
அடிவழிபடு மமராகுமுள ராகுகழி யொ டரியென்யுள
இடிமுரசமு மதிர்வனவள வினிதினிதவ ரதுறவுமே.
155. பிணியார் பிறவிக் கடலூட் பிறவா வகைநா மறியப்
பணியாய் மணியா ரைனமேற் படிவா யொரு மூவுலகுங்
கணியா துண்ணுங் கவிஞர் சௌமா மடவாள் கணவா
அணியார் கமலத் தலரா சனனே யறவா மூயனே.
156. திருக்கிய புரிகுழ வரிவைய ரவரோடு
திக்கெழாளி யிமையவரும்
பெருக்கிய கரிகுல மருவிய படையொடு
பிரிதவி வரச்சைவயும்
முருகுடை மலரோடு வழிபட முனிகளை
நனியக ஸாவருகன
திருவடி முறைறுறை யடைபவ ரடைகுவ
ரமரோளி யமருலகே.
157. கரிமருவு கடிமதிலி னிழிகொடிக் கடிசைத்தவு கடுமை யினதாய்த்
திருமருவு பெருவிழவோ டமர்க்குழ வொழுகுதொழு செழுமை வழுவா
தருமரபி னரபதிக் ளணிகளனு மணிமகுட மூற மறுவிலாக்
குருமருவு விரிகமல சரணங்னி பணிவர்மலி குருசி னகரே.
158. அழலணங்கு தாமரை யருளாழி யுடையகோ னடிக்கீழ்ச் சேர்ந்து
நீழலணங்கு முருகுபிரத்து நிரந்தலர்ந்து தோடேந்தி நிழற்றும் போலும்
நீழலணங்கு முருகுபிரத்து நிரந்தலர்ந்து தோடேந்தி நிழற்று மாயிற்
ரெழலணங்கு மன்புடையார் குழோளியும் வீழ்கரியுஞ் சொல்லா வன் [தே.

159. கங்கணக்கைப் பைந்தார்க் கனைகழற்காற்
 கருவரைபோ ளீண்டமார்பிற் காமர்கோலம்
 பொங்கிய சாமரை பொற்ப வேங்திப்
 புடைநின் றியக்கர்கள் போற்றி லீசீச்
 சிங்கஞ் சுமங்துயர்ந்த வாசனத்தின்மேற்
 சிவகதிக்கு வேந்தாகித் தேவ ரேத்த
 அங்கம் பயந்த வறிவனுகிய வறப்படைழுன்
 ரூய்ந்தானடி யடைவா மன்றே.

160. படையொன்று மில்லை யணியில்லை சுற்ற
 மதுவில்லை பற்று மினியொன்
 றடைகின்ற தில்லை யமிழ்துண்ட தில்லை
 யறிவொன்று மெண்ணி யறியார்
 புடைநின்று நான்ற மணிமாலை போக
 நிலவீச் மாக முறுநீள்
 குடையொன்ற தொன்று மதன்மேல தொன்று
 முடையார்க்கி தென்ன குணனே.

161. சோதி மண்டலங் தோன்றுவ துளதேற்
 சொரியு மாமலர்த் தூமழை யுளதேற்
 காதி வென்றதொர் காட்சியு முளதேற்
 கவரி மாருதங் கால்வன வளவேற்
 பாத பங்கயஞ் சேர்ந்து முளரேற்
 பரம கிதமும் பாடுங ருளரேல்
 ஆதி மாதவர் தாமரு குளரேல்
 அவரை யேதெரிந் தாட்படு மனனே.

162. கடுநாக மதனடக்கி நெடுநிர்ப் பொய்கைக்
 கடிமலர் வேய்ந் துலகளவும் பரங்துகந்த
 நெடுமாலை நறுமுடிமேல் வைத்தி யேனு
 னின்னையே போனயக்க னின்றூ ரெல்லாம்
 கொடுமாலை விழையரக்கர் குறும்பு சாயக்
 குளிரிளம்பூம் பின்டிக்கி முமர்ந்த கோமான்
 தடுமாற்றங் தலைப்பிரிக்குஞ் சரண மல்லாற்
 நலைக்கணியா ஜன்றுரைத்த றகவோ வாழி.

163. கொங்கு தங்கு கோதை யோதி மாதரோடு கூடி சீடு மோகை நெற்றி
 வெங்கண் யானை வேந்தர் போந்து வேத கித நாத வென்று னின்று தாழு

அங்க பூர்வ மாதி யாய வாதி நூலி னீதி யோது மாதி யாய [னே.
செங்கண் மாலை மாலை¹ காலைசேர்ந் சேர்வர் சோதி சேர்ந்த சித்தி தா.

164. அனவரத மமர ராரிவையொடை ஜூகி யகனமரு முவகை
யதுவிதியி னவர வணிதிகழு வருவ ரொருபால்
கணவரையொடுகலு மகலமொளி கலவு கரமல நிலவு
கனகமுடி கவினு கழுலரசர் துழனி யொருபால்
தனவரத நளின சரணகளி பரவு தகவுடைய முனிக
தரணிதொழி வழுவி நருமகெறி மொழிவ ரொருபால்
சினவரன பெருமை தெரியினிவை யவன நிருவிரவு கிளவி
தெளிரு மொழியளவு சிவபுரம தடைத நிடனே. .
(நேரிசையோத்தாழிசைக் கலிப்பா.)

165. முத்தொடு மணிதயங்கு முக்குடைக்கீழ் முனைவனும்
எத்திசையும் பல்லுபிரக ஸின்புற வினிதிருந்து
பத்துறு ²காலதம் பகைபசி பினிசிங்க
உத்தமரக டொழு தெத்த ³வொளிர்வரைபோற் செவ்வியோய்! (தாழி)
என்னைத்து மிடரின்றி யெழின்மாண்ட பொன்னையிலின்
உள்ளிருந்த வன்னையே ⁴யுறுதுணையென் நடைந்தோரை
வெள்ளில்சேர் வியன்காட்டு ஞநைகென்றல் விழுமிதோ ;
குணங்களின் வரம்பிக்கு கூடிய பன்னிரண்டு
கணங்களும்வங் தடியேத்தக் காதலித்துன் னடைந்தோரைப்
பினம்பிறங்கு பெருங்காட்டு ஞநைகென்றல் பெருமையோ;
விடத்தகைய வினைக்கி வென்வளைக்கைச் செந்துவர்வாய்
மடத்தகைய மயிலைனயார் வணங்களின் னடைந்தோராத்
தடத்தகைய காடுறைக வென்பதுவின் தகுதியோ. (தாழிசை)
எனவாங்கு (தனிச்சொல்)
- ⁵எனைத்துணையை யாயினு மாமற் றுங்கட்
தினைத்துணையுக் தீயவை யின்மையிற் சேர்தும்
வினைத்தோகையை வீட்டுக வென்று. (சரிதகம்)
- (அம்போதாங்கவோத்தாழிசைக்கலிப்பாவகை.)

166. அலைகடற் கதிர்முத்த மணிவயிர மணவையணித்து
மலையுறைமா சுமங்கெந்து மணியினைமேன் மதிழ்வெய்தி

(168)யாப். வி. 25; யாப். கா. உறுப். 13; இலக்.வி. 1காலை மாலை சென்ற,
(164) ஷி. 94. (165) ஷி. 82. இலக்.வி. 738. ²திசையைனத்தும். ³ஒளிவரை
செலவிடுவதும். ⁴உயிர்த்துணையென் ⁵அனைத்துணை. (166) யாப். வி. 83,

ஓயாசனைகுழ் திருங்கரு ஞாலக்காருமூன் றடனேத்த
ஈசனையா மினிதமர்ந்தங் கிருஷ்ட்கு மிறையவர்க்கும்
அருளறமே யறமாக வயலார்கண் மயலாக
இருளறங்களைக்குத்தியம்பி யிருவினைகள் கடிந்திசீனேப்! (தரவு)

துன்னாத வினைப்பக்கயைத் துணிசெய்யுங் துணிவினையாய்
இன்னாத பகைமுனைபோ லெரித்தடக்கு சினைப்பினால்
இருளில்லா ஏணர்வென்னு மிலங்கொளியா லெரித்தனையாய்
அருளெல்லா மடைந்தெங்க ணருளுவதுன் ணருளாமோ;

மதிபுரைமுக் குடைநீழன் மகிழ்வெய்தி யடைந்தோரைக்
கதிபொருதக் கதிர்வரைமேற் கதிர்பொருத முகம்வைத்துக்
கொன்முனைபோல் வினைநீங்கக் குளிர்நிழற்கண் மகிழ்தனிர்போல்
நின்மினீ ரெனவரைத்தல் நிருமலநின் பெருமையோ;

மனைதுறந்து வனம்புகுமின் மலமறுக்க ஒஹுவீரேல்
வினையறுக்க ஒஹுவார்க்கு விழுச்செல்வம் பழுதென்றிங்
கலகில்லாப் பெருஞ்செல்வத் தமராசர் புடைகுழ்
உலகெல்லா முடன்றுறவா ஏடைமையுனின் னுயர்வாமோ; (தாழிசை)

அரசரு மமரு மதினிழ லமர்தா
மூரசதி ரிமிழிசை மூரணிய மொழியினை; (அராகம்)

அனிகள ரவிர்மதி யழுகெழி லவிர்ச்டர்
மணியொளி மலமறு கனவி நின்னிறம்;
மழையது மவியொலி மவிகட லைலையொலி
முழையுறை யரியது முழுக்க நின்மொழி; (பேரெண்)

வெலற்கரும் வினைப்பகை வேரொடும் வென்றனை;
சொலற்கரு மெய்ப்பொருண் முழுவதுஞ் சொல்லினை;
அருவினை வெல்பவர்க் கரும்புனை யாயினை;
ஒருவனை யாகி யுலகுட னுணர்ந்தனை; (இடையெண்)

உலகுட னுணர்ந்தனை; உயிர்முழு தோம்பினை;
நிலவுறழ் நிறத்தினை; நிழலிய விபாக்கையை;
மாதவர் தாதையை; மலர்மிசை மகிழ்ந்தனை;
போதிவர் பிண்டியை; புலவருட் புலவனை; (சிற்றெண்)
எனவாங்கு; (தனிச்சொல்)

அருளுடை யொருவாயிற் பரவது மெங்கோன்
இருளற திகிரியொடு வலம்புரித் தடக்கை
ஒருவனை வெண்ட வீருஷிறங் கொடுத்த

கடவுள்வாழ்த்தியல்.

சுக

நந்தி மால்வரைச் சிலம்ப னந்தி

ஒற்றைச் செங்கோ லோச்சிக்

கொற்ற வெண்குடை நிழற்றுக் கெனவே.

(சுரிதகம்)

167. பிறப்பென்னும் பிணிந்கப் பிரிவரிய வினைக்கடலை
அறப்புணயே புணையாக மறுக்கரபோய்க் கரையேறி
இறப்பிலின் னருள்புரிந்தாங் கெமக்கெல்லா மருளினையாய்
மறவாழி யொளிமழுங்க மைனயவர்க்கு மூனையவர்க்கும்
அறவாழி வலனுயரி யருணையே யருளியோய!

(தரவு)

அருளெல்லா மகத்தடக்கி யடிநிழலை யடைந்தோர்க்குப்
பொருளூல்லா நிவிளங்கப் புகரில்லா வகையினால்
இருளில்லா १வியன்னாள் மியம்புவதுன் னியலாமோ;
தீதில்லா நயமுதலாத் திருந்தியங்கல் வளவைகளாற்
கோதில்லா வரும்பொருளைக் குறைவின்றி யறைந்ததற்பின்
பேதில்லா २வியற்காட்சி யருளியதுன் பெருமையோ;
துணையில்லாப் பிறப்பிகடக்கட் யெரெல்லா முடனகலப்
புணையில்லா வழிர்க்கட்குப் பொருளில்லா வருளினால்
இணையில்லா ३வியலொழுக்க மிசைத்ததுனின் னிறைமையோ.

(தாழிசை)

அருள்புரி திருமொழி யமரகு மரசரு

மருள்வரு மனிதரு மகிழ்வுற வியம்பினை;

(அராகம்)

பூமலர் துதைந்த பொழிலனி கொழுஷிழற் றேமல ரசோகினை;

தூமலர் விசம்பின் விஞ்சையர் பொழியு மாமலர் மாரியை; (பேரொண்)

காமரு கதிர்மதி முகத்தினை;

சாமரை யிடையிடை மகிழ்ந்தனை;

தாமரை மலர்புரை யடியினை;

தாமரை மலீமிசை யொதுங்கினை;

(இடையெண்)

அறிவினை; அதிசயாநி, அருளினை, பொருளினை;

உறுவினை; உயர்வினை; உலகினை; அலகினை; (சிற்றெண்)

எனவாங்கு; (தனிச்சொல்)

இனையை யாதவின் மூனைவருண் மூனைவ

சினையுங் கால சின்னடி யடைதும்

ஞானமுங் காட்சியு மொழுக்கமு சிறைந்து

துன்னிய தீவினாத் துகந்த

முன்னிய பொருளது முடிகவெமக் கெனவே,

(சுரிதகம்)

168. நலங்கிளர் திருமணியு கன்பொன்னுங் குயின்றழகார்
 இலங்கெயிற் றழலரிமா வெனருத்தஞ்சே ரணையின்மேல்
 திருப்படையு மியக்கரச ரினைக்கவரி யெடுத்தெறிய
 விரிதாமங் துயல்வருஉம் வெண்குடைழுன் றுடனிழற்ற
 வண்டராற்ற நாற்காதம் வகைமாண வயர்ந்தோங்கும்
 தண்டளிர்ப்பும் பிண்டிக்கிழ்த் தகைபெறவீற் றிருந்தனையே! (தாவ)
 ஒல்லாத பிறப்புணர்த்து மொளிவட்டம் புடைசூழ
 எல்லார்க்கு மெதிர்முகமா யின்பஞ்சேர் திருமுகத்துள்
 ஏர்மலர மனிப்பொய்கை யெழிலாம்பற் பொதியவிழ
 ஊர்களோ இடன்முளைத்த வொளிவட்டத் தமர்ந்தன்றே;
 கனவழிரங் குறடாகக் கனல்பைம்பொன் சூட்டாக
 இனமணி யாரமா வியன்றிரு ஸிரிந்தோட
 அந்தராத் துருஞுளின் னலர்க்கு ராஹாழி
 இந்திரனும் பணிந்தேத்த விருவிசும்பிற் றிகழுந்தன்றே;
 வாடாத மனமாலை வானவர்க ஞுள்ளிட்டார்
 நீடாது தொழுதேத்த நிறஞ்சேர்ந்த பெருங்கண்ணு
 முகிழ்புரிதி முகநோக்கி முஹவலித் துண்ணெணகிழ்ந்து
 திகழுதகைய குடைபுடைசூழ் திருந்துஷிழ றிளைத்தன்றே. (தாழிசை)
 மல்லல் வைய மடிதொழு தேத்த
 அல்லல் நீத்தக் கறப்புணை யாயினை ;
 ஒருதலை வழிய வழிர்க்கர ஞேகி
 இருதலை வொருபொருட் கியல்வகை கூறினை ;
 (நாற்சீர் ஈரடி யிரண்டம்போதாங்கம்)
- ஏடலர் தாமரை யேந்து நின்னெடி ;
 வீடொடு கட்டினை விளைக்கு நின்மொழி ;
 விருப்புற தமனியம் விளக்கு நின்னிறம் ;
 ஒருத்தல் கூடுற வகுற்று நின்புகழு ;
 (நாற்சீர் ஈரடி நான்கம்போதாங்கம்)
- இந்திரற்கு மின்திர ணீ ; இணையில்லா விருக்கையை ணீ ;
 மங்திர மொழியினை ணீ ; மாதவர்க்கு முதல்வனு ணீ ;
 அருமைசா வறத்தினை ணீ ; ஆருபிரு மளித்தனை ணீ .
 பெருமைசால் குணத்தினை ணீ ; பிறர்க்கறியாத் திறத்தினை ணீ ,
 (முச்சீர் ஈரடி எட்டம்போதாங்கம்)

பரம ணீ; பகவ ணீ; பண்ணவ ணீ; புண்ணிய லீ;
உரவ ணீ; குரவ ணீ; ஊழி நீ; உலகு நீ;
அருளு நீ; அறமு நீ; அங்பு நீ; அனைவ நீ;
பொருளு நீ; பொருப்பு நீ; பூறிய நீ; புணைய நீ;

(இருசிரோராடிப் பதினாற்மேராங்கம்)

எனவாங்கு; (தனிச்சொல்)

அருணைறி யொருவனிற் பரவது மெங்கோன்

திருமிகு சிறப்பிற் பெருவகை யகலத்

தெண்மிகு தானைப் பண்ணமை நெடுங்தேர்

அண்ணல் யானைச் செங்கோல் விண்ணவன்

செருமுனை செருக்கறத் தொலைச்சி

சிருதனி வெண்குடை யோங்குக வெனவே.

(சரிதகம்)

169. கடையில்லா வறிவோடு ஞானமுங் காட்சியும்

உடைமையா யுலகேத்த வொண்பொருள தியல்புணர்ந்து

மறவாழி யிமையவரு மாதவரும் புடைகுழ

அறவாழி வலனுயரி யருணைறியே யருளியோய!

(தரவு)

வினையென்னும் வியன்பகையை வேரோடு முடன்கீழ்ந்து

முனையவர்க் டொழுதேத்த விருப்பதுனின் முறையையோ;

பொருளாடல் புரியிரேற் புச்சித்ர மெனவருளி

மருளானு மணியனைமேன் மகிழ்வதுநின் மாதவமோ;

வேந்தர்க்கு முனைவர்க்கும் விலங்கிற்கு மருட்ரவாத்

தோந்திரத் துறந்தினின் துறவரசுந் துறவாமோ;

(தாழிசை)

முழுவது முணர்பவர் முனைவருண் முனைவர்க

டொழுதெழு துதியொலி துதைமல ரடியினை;

(அராகம்)

நிழன்மணி விளையொளி நிகர்க்கு நின்னிறம்;

எழின்மதி யிதுவென விகலு ஏன்முகம்;

(பேரெண்)

கருவினை கட்டந்தோய்நீ; காலனை யடர்ந்தோய்நீ;

ஒருவினையு மில்லோய்நீ; உயர்கதிக்கு முனைவனீ;

(இடையெண்)

அறவ ணீ; அமல ணீ; அருளு நீ; பொருளு நீ;

உறவ நீ; உயர்வு நீ; உலகு நீ; அலகு நீ;

(சிற்றெண்)

எனவாங்கு; (தனிச்சொல்)

அருளுடை யொருவனின் னடியினை பரவதும்

இருளுடை நாற்கதி யிடர்முழு தகலப்

பாடுதற் குரிய பல்புகழ்

வீடுபே றுலகங் கூடுக வெனவே.

(சரிதகம்)

(வண்ணதோதாழிசைக்கலிப்பா.)

170. தெரிவில்லா வினைகெடுத்துத் தீவினையிற் தெரிந்தோங்கிச்
சரிவில்லா வின்பத்தாற் சங்கரனு முழுதுலகுங்
தெரிந்தொன்றி யுனர்ந்தவின் றிப்பியஞா னந்தன்னுல்
விரிந்தெங்குஞ் சென்றமையால் வின்னூவுமாய் மண்ணின்மிசைத்
தேர்வற்ற வாரிட நான்மையினுங் திரிவில்லாச்
சார்வற்ற நான்மையினுஞ் சதுமுகனு யுயர்ந்தனையே! (தரவு)

இருத்திய நூனெறிய தியல்வகை தன்னுஹும்
வருத்தாத கொள்கையான் மன்னுமிகரத் தலையளிப்போய்
தொடர்த்தமுக்கும் பிணியரசன் ரெட்டர்ந்தோட ஞானத்தால்
அடார்த்தமுக்க வென்றதுநின் னறமாகிக் காட்டுமோ;
ஏதிலா வுயிர்களை யெவ்வகைக் கழியகத்தும்
காதலா ஒழுப்பிக்குங் காமனைக் கறுத்தவன்
வடிவகெடச் சிந்தையா லெரித்ததூஉம் வல்வினையைப்
பொடிபட வென்றதுநின் பொறையுடைமை யாகுமோ;
எவ்வுயிர்க்கு மோரியல்பே யென்பவை தமக்கெல்லாம்
செவ்விய நெறியபயந்து சிறந்தோங்கு குணத்தையாய்க்
கொலைத்திறத்தாற் கூட்டுன்னுங் கூற்றப்பே ராசனுங்க
அலைத்தவனை வென்றதுநின் னருளாகிக் கிடக்குமோ; (தாழிசை)
தாதுறு னைசினை தழுவெலழில்-சழல்சழுல்
சைவகை முகைங்கு தடமல ரசோகினை;
சீருது கெழுதகு செழுமணி முழுதனி
செறியிலை விலங்கர சணிபொனி னையினை;
வாருது கதிரெதிர் மரதக நிரைவிரை
வரிபுரி தெளிமதி வெருவரு குடையினை;
போருது தகையன புயலுளர் வியலொளி
புதுமது நறவின புனைமலர் மழையினை;
பொறிகள ரமர்கள் புகலிட மென்மனும்
பொலிமலி கவிவெலும் பொருவறு மெயிலினை;
வெற்கிள ருருவின விரைவினி னினிதெழு
எறிவரு தெரிதக வினிதுளர் கவரியை;
விறலூ பிறவியை வெருவரு முறைதெறு
வியலெரி கதிரென மிடலுடை யொளியினை;

அறீவுள வமரர்க எதிபதி யிலனென
இடனுடை யிடபட வெழுவன விசையினை. (அராகம்.)
மன்னுயிர் காத்தலான் மறம்விட்ட வருளிலே
தின்னுயிர் குய்கென்ன வில்லறமு மியற்றினையே;
புன்மைசா ஸறாக்கிப் புலவர்க டொழுதேத்தத்
தொன்மைசால் குணத்திலுற் றறவாசாய்த் தோற்றினையே.
(பேரண்)

பீடுடைய விருக்கையைகின் பெருமையே பேசாதோ ;
வீடுடைய நெறிமையையின் மேனியே விளக்காதோ ;
ஒல்லாத வாய்மையைகின் னுறுபுகழே யுரையாதோ ;
கல்லாத ஶஹிவரின் கட்டுரையே காட்டாதோ ; (இடையெண்)
அறிவினு லளவிலைா ; அன்பினு லக்ஷவிலைா ;
செறிவினுற் சிறங்தனைா ; செம்மையாற் செழுங்கதிர்நீ ;
காட்சியாற் கடையிலைா ; கணஞ்குழந்த கதிர்ப்பினைா ;
மாட்சியான் மகிழ்வினைா ; மனிவரைபோல் வடிவினைா ; (சிற்றெண்)
வலம்புரி கலங்தொருபால் ; வால்வளை ஞியிரங்தொருபால் ;
நலங்தரு கொடியொருபால் ; நலம்புணர் குணமொருபால் ;
தீதறு திருவொருபால் ; திகழூளி மணியொருபால் ;
போதுறு மலரொருபால் ; புனர்கங்கை யானிருபால் ;
ஆழியி ஞேளியொருபால் ; அழிலெரி யதுவொருபால் ;
ஆழிய மூரசொருபால் ; முழங்குநீர்க் கடலொருபால் ;
பொழிலொடு கயமொருபால் ; பொருவறு களிரென்றுபால் ;
எழிலுடை யேனிருபால் ; இணையரி மானுருபால் ; (அளவெண்)

எனவாங்கு ; (தனிக்சொல்)

இவைமுத லாகிய விலக்கணப் பொறிகளர்
நலவையில் காட்சி நல்லறத் தலைவரின்
தொல்குணங் தொடர்ந்துகின் ரேத்துதும் பல்குணப்
பெருங்கறி யருளியெய் பிறவியைத் தெறுவதோர்
வரமிகத் தருகுவை யெனநனி
பரவுதும் பரமான் னடியினை பணிக்கேதே. (சுரிதகம்)

(வஞ்சிப்பா.)

171. மந்தா நிலம் 1வந்தசைப்ப
வெண்சாமரை புடைபெயர்தரச்
செந்தாமரை நாண்மலர்மிகை

எனவாங்கு,

இனிதி நெதுங்கிய விறைவனை
மனமொழி மெய்களின் வணங்குது மகிழ்ந்தே.

172. தாலோங்கிய தண்பிண்டியின்
நாண்மலர்விரி தருநிழற்கிழிச்
சடர்பொன்னெயி னகர்நடுவன்
அரியனையிசை யினிதமர்ந்தனை
அதனால்,
பெருந்தை யண்ணனிற் பரசுதும்
திருந்திய சிவகதி சேர்கயா மெனவே.

(துறளாடி வஞ்சிப்பா.)

173. அங்கண்வானத் தமராசரும்
வெங்களியானை வேல்வேந்தரும்
வழிவார்கூந்தன் மங்கையரும்
கழிமலரேந்திக் கதழ்ந்திறைஞ்சச்
சிங்கஞ்சமங்த மணியனையிசைக்
கொங்கவிராசோகின் ¹கொழுநிழற்கிழிச்
செழூரீர்ப்பவளத் தீராங்காம்பின்
முழுமதிபுரையு முக்குடைநீழல்
வெங்கண்வினைப்பகை விளிவெய்தப்
பொன்புளைநெடுமெதில் புடைவளைப்ப
அனந்தசதுட்டய மனவெய்த
²நனந்தலையுலகுட னவைநிங்க
மந்தமாருத மருங்கணைப்ப
³அந்தரதுந்துபி நின்றியம்ப
இலங்குசாமரை யெழுந்தலமர
நலங்களர்ப்புமழை நனிசொரிதர
இனிதிருந்து,
அருபென்றி நடாத்திய வாதிதன்
திருவடி பாவுதுஞ் சித்திபெறற் பொருட்டே.

174. பூந்தண்சினை மலர்மல்கிய பொழிந்பிண்டி
வேந்தன்புகழ் பரவாதவர் வினைவெல்லார்

(172) யாப். வி. 12. (173) ஷ. 13, 90; யாப் கா. உறுப். 9 மேற்.
இலக். வி. 716, 718 உரை; ¹குளிர்விழற்கிழி. ²நனந்தலையுலகுட. ³அந்தர
துந்துமி. (174) ஷ. 93; யாப். கா. உறுப். 14 மேற்.

அதனால்,

அறிவன தடியினை பரவப்
பெறுகுவர் யாவரும் பிறவா நெறியே.

175. வினைத்தின்பகை விழச்செற்றவன்
வனப்பங்கய மலர்த்தாளினை
நினைத்தன்பொடு தொழுதேத்தினர்
நாளும்,
¹மயலா நாற்கதி மருவார்
பெயரா மேற்கதி பெறுகுவர் விரைங்தே.

176. வாரேஞ்செதாழ வண்டாமராத்
தேஞ்சமலர் மேல்வந்தருள்
ஆனவருள் காறிவினைக்
²கானுர்,
மலர்கொண் டேத்தி வணங்குனர்
பலர்புகழ் முத்தி பெறுகுவர் விரைங்தே.

177. கோழியுங் கூவின ³குக்கில் குரல்காட்டுந்
தாழியு ணீலத் தடங்கணர் போதுமினே
ஆழிகுழ் வையத் ⁴தறிவ னடியேத்திக்
குழமை கையைக் குடைந்துங் குளிர்புனல்
உழியு மன்னுவா மென்றேலோ ரெம்பாவாய்.

(சிந்தடி வஞ்சிப்பா.)

178. கொடிவாலன குருநிறத்தன குறந்தாளன
வடிவாலெயிற் ரழலுளொயன வள்ளுக்கிரன
பனையெயருத்தி னினையரிமா னைனையேறித்
துனையிலீலாத் துறவுநெறிக் கிறைவஞகி
எயினுவை ணினிதிருங் தெவ்லோர்க்கும்
பயில்படுவினை ⁵பத்திமையிற் செப்பியோன்
புனையெனத்
திருவுறு திருந்தடி திசைசெதாழ
⁶வெருவுறு நாற்கதி வீடுகளி யெளிதே.

(175) யாப். கா. செம். 1 மேற்; இலக். வி. 740 உரை. ¹மயலார். (176)

இலக். வி. 740 உரை; ²கானு. (177) யாப். வி. 93; யாப்.கா. ஒழி. 8. மேற்:
³குக்கிலகழமுத்தன, குக்கில் குரவியம்பும். ⁴தன்னால். (178) ஷி 90; யாப். ஏ.
செய். 14 மேற். ⁵பத்தியலாற். ⁶விரிவற்;

உச்சநிதமலை.

179. துடித்தடித் திமிம்தரு துளங்குவெள் எருவினீர்
தொடுத்தெடுத்த மாலைபோற் ரூடர்ந்துதோன்றுங் தூய்மைசால்
அடுத்தடுத் துரைபுக வசைவில்சி ருச்சந்தம்
முடுத்தடுத்து வைகலு மறத்தவின்றி வாழ்த்துவாம்.

தீபங்குடி.

[சேயங்கோண்டாரை அபயன் ‘உமதூர் யாது?’ என்று
கேட்டபோது சோன்னகவி.]

180. செய்யும் வினையு மிருஞ்ஞ பதுவங்
தெனுங் நறவும் மூனுங் களவும்
பொய்யுங் கொலையு மறமுங் தவிரப்
பொய்தீ ரறநூல் செய்தார் தமதூர்
கையும் முகமும் விதமும் விழியுங்
காலுங் நிறமும் போலுங் கமலம்
கொய்யும் மடவார் கனிவா யதரங்
கோபங் கமழுங் தீபங் குடியே.

பழையாற்று மாதவன்.

181. ஏறுயர் கொடியினி ரிருவிசும் பதிரு மெறிமூர் சதிர்கடற் றுனை
வீறுயர்மணிக்கால் வெண்குடை யோங்கு தண்டுறை யின்பழையாற்று
மாறுடி படிவல் ¹மதியுறுங் தருண மாதவ னேதமில் பாதம்
வீறுடு²க்திக ளாழ்க்கி வீழ விளங்கிய விழுத்துனை யாமே.

182. முழங்கு களியானை மூரிக் கடற்படை முறிதார் மன்னர்
வழங்கு மிடமெல்லாங் தண்புகழே போக்கிய வைவேல் விண்ணன்
செழுங்தண்பும் பழைச்சுட்ட சிந்துநா ஞஞ்செய்
எழுங்த சேதிகத்து விருந்தவன் ஞல்லடி
விழுங்தண்பு மலர்களால் வியங்துநா ஞஞ்சொழுத்
தொடர்ந்துவின் றவ்வினை துறங்குபோ மாலரோ,
சைநார்க்கிதூச் சிறந்த மலைகள்.

183. பரங்குன் ரூருவகம் பப்பாரம் பன்ஸி
யருங்குன்றம் போங்கதை யானை—யிருங்குன்றம்
என்றெட்டு வெற்பு மெடுத்தியம்ப வல்லர்க்குச்
சென்றூட்டுமோ பிறவித் தீங்கு.

(179) யாப்.வி. 95. (180)தமிழ். கா. 114. (181) யாப்.வி. 95. ¹மதியுறு
ங்குன். ²மெறிக். (182) ஷ. 67. (183) திருவாலவாயுடையார் பு. குறிப்
புக்கர. பக. 288.